

மே
1992
MAY

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

இதழ்
16
ISSUE



தொண்டர் சேவைக்கான
விருதுகள் இவர்களுக்கு



VOLUNTEER SERVICE
AWARD WINNERS



இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி

A Monthly Information Digest



Established:
February 1991

P.O. Box - 3
Station 'F'
Toronto, Ontario,
M4Y 2L4

Phone:
(416) 920-9250
Fax:
(416) 757-7399

Produced by:
Eelam Tamil
Information Centre
(ETHIC) of Toronto
&
Catholic Immigration
Bureau,
Scarborough Region

Published by:
Tamil Information &
Research Unit (THIRU)
&
Ahilan Associates

Editor:
Thiru S. Thiruchelvam

Asst. Editor:
Ranji Thiru

Circulation Manager
S. T. Singam

Production Asst:
Kumar N. Dasan

Design:
Ahilan Associates

Layout & Printers:
Reflex Printing
(416) 975-0196

PUBLISHED
MONTHLY
4000 Copies

ஆசிரியரிருந்து.....FROM THE EDITOR

அகதிநிலை கோரிக்கையாளர்களுக்கும், நிரந்தர வருமானமில்லாதவர்களுக்கும், வேலையிழந்தவர்களுக்கும் வழங்கப்படும் பொதுநல உதவிப் பணம் (Welfare) தொடர்பான பல செய்திகள் அண்மைக் காலங்களில் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பொதுநல உதவிப் பணமானது மாநகராட்சி நிர்வாகத்தினால் வழங்கப்படுவது. Metro Council என்று கூறப்படும் மாநகராட்சி நிர்வாகம் தனது வருமானத்தில் பெரும்பகுதியை இதற்குச் செலவு செய்கின்றது.

அகதிகளாக கனடாவுக்குள் வருபவர்கள் மிகமிகப் பெருமளவில் ரொறன்ரோ பெரும்பாகத்துக்குள்ளேயே குடியேறுகின்றனர். அதுமட்டுமன்றி, வேலையிழப்பவர்கள், வருவாய் குன்றுவோரும் இப்பிரதேசத்திலேயே அதிகம் காணப்படுகின்றனர். இந்தக் காரணங்களால் பட்டினத்தில் ஒதுக்கப்படும் தொகையிலும் பார்க்க பெரும்சூடிய தொகையை Welfare வழங்குவதற்குச் செலவிட நேரிடுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே சில சிக்கன (?) நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள நேர்ந்தது. கடைசி மாத வாடகை, இலவச கட்டில், குளிர் கால் உடைக்கான பணம், வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான செலவுத் தொகை ஆகியன மார்ச் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

மறுபுறத்தே, welfareல் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச பற் சிகிச்சை வசதிகளிலும் 'வெட்டு' ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர பற் சிகிச்சைகளுக்கு மட்டும் இனிமேல் அனுமதியுண்டு.

இவ்வாறு பலதரப்பட்ட நலன்புரிச் சேவைகளையும் மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தும் தேவைக்கு மாநகராட்சியின் சமூக சேவைப் பிரிவு வர நேர்ந்தமைக்கு மற்றொரு காரணமும் கூறப்படுகின்றது. ஏற்கனவே welfare பெற்றுவரும் பலர் மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உதவிப்பணம் பெறுவது; வேலை புரிந்து கொண்டும் உதவிப் பணம் பெறுவது; கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்து கொண்டும் பொய்யான தகவல்களை வழங்கி உதவிப்பணம் பெறுவது; மோசடிகளில் பத்திரங்களைச் சமர்ப்பித்து உதவிப் பணம் பெறுவது என பல வகையான மோசடிகள் இடம் பெறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 'எம்மவர்கள்' சிலரும் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. Welfareக்கென ஒதுக்கப்பட்ட பணத்தில் கால்வாசித் தொகை மோசடிப் பேர்வழிகளின் கைகளுக்குச் செல்வதாக கவுன்ஸிலர் ஒருவர் அண்மையில் கட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தகவல் உண்மையாக இருக்குமானால் சம்பந்தப்பட்ட மோசடிப் பேர்வழிகள் யாராகவிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும். இவ்வாறான நபர்களைக் கண்டுபிடிக்க விபரம் தெரிந்தவர்கள் மாநகராட்சி சமூக சேவைப் பிரிவுக்குத் தம்மாலியன்றவரை உதவ வேண்டும்.

இவ்வாறு நாம் வேண்டுகோள் விடுவதற்கு முக்கியமான ஒரு காரணமுண்டு. புதிதாக இங்கு அகதிகளாக வருபவர்களது நலனிலும் தொடர்ந்து வேலையிழந்து கொண்டு செல்பவர்களினதும் நலனிலும் அக்கறையுள்ள எவராலும், மோசடிகளைக் கண்டுபிடிக்க முன்வருமாறு அழைப்பு விடுவது தவிர்க்க முடியாததாகும்.

ஏற்கனவே அகதிகளாக இங்கு வந்த நூற்றுக்கணக்கானவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும், வசதிகளையும் வருடக் கணக்காக அனுபவிக்க (மோசடியாக) முயற்சிப்பதன் விளைவை, புதிதாக இங்கு வரும் அகதிகளா எதிர்கொள்ள வேண்டும்.

கடந்த மார்ச் மாதத்துக்கு முன்னர் இங்கு அகதியாக வந்தவர்கள், குடியிருப்புக்கு முதல் மாத வாடகையுடன் கடைசி மாத வாடகையையும் welfareல் பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் இலவச கட்டிலும் பெற்றுள்ளனர். இவை மட்டுமல்ல; இன்றோரன்ன பல சலுகைகளையும், வசதிகளையும் தாராளமாக அனுபவித்துள்ளனர்.

இவர்களுள் ஒரு தொகையினர் மேற்கொண்டுவரும் மோசடிகளுக்கு, புதிதாக வரும் அகதிகளா பலிக் கடாக்களாக வேண்டும்?

இதனால்தான் நாம் மீண்டும் கூறுகின்றோம் - தவறு செய்பவர்கள் யாராகவிருந்தாலும் அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக புதிய அகதிகளையும், வருமானமற்றவர்களையும் தண்டிக்கக் கூடாது.

Welfare மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டு பிடிக்கவென குடிவரவுத் திணைக்களம் (Immigration Dept) நான்கு பேர் கொண்ட விசேஷ பிரிவொன்றை அமைத்துள்ளது. 'A.K.A.' என்று அழைக்கப்படும் இத்திட்டப் பிரிவு முதல் மாதத்திலேயே 16 பேரை பிடித்துள்ளது. இந்தப் பிரிவின் அதிகாரிகளிடம் அகப்படுபவர்கள் லாண்டட் பத்திரம் பெறுவது, பிரஜாவுரிமை பெறுவதிலும் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

ஏற்கனவே சிக்கியுள்ள 16 பேரும் அகதிநிலைக் கோரிக்கையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய விடயங்களை 'எம்மவர்கள்' மனதில் இருத்தி, சரியான வழியில் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களுக்கும் நல்லது; சமூகத்திற்கும் நல்லது.

எஸ். திருச்செல்வம்



ஸ்தாபிதம்:
பெப்ரவரி 1991

முகவரி:
P.O. Box - 3
Station 'F'
Toronto, Ont.
M4Y 2L4

தொலைபேசி:
(416) 920-9250
ஃபாக்ஸ்:
(416) 757-7399

தயாரிப்பு:
ஈழத்தமிழர் தகவல் நிலையம்
ரொறன்ரோ
&
கத்தோலிக்க
குடிவரவு நிலையம்,
ஸ்கார்போ

வெளியீடு:
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு
&
அகிலன் அசோஷியேட்ஸ்

ஆசிரியர்:
எஸ். திருச் செல்வம்

உதவி ஆசிரியர்:
ரஞ்சி திரு

விநியோக முகாமையாளர்:
எஸ். ரி. சிங்கம்

தயாரிப்பு உதவி:
குமார் என. தாஸ்ன்

வடிவமைப்பு:
அகிலன் அசோஷியேட்ஸ்

அச்சுப்பதிப்பு:
நிபளர்ஸ் பிரிண்டிங்
(416) 975-0196

மாதாந்த
வெளியீடு

4000 பிரதிகள்

கொழும்பில் நான்கு விஸா அதிகாரிகள் நியமனம் குடும்ப ஸ்பொன்ஸர் ஆறு மாதத்தில் முடிவடையும்

SRILANKA - WAITING TIME FOR SPOUSE AND CHILDREN SPONSORSHIP REDUCED TO 6 MONTHS

குடும்ப உறவினர் என்று சொல்லப்படும் வாழ்க்கைத்துணை (Spouse), பிள்ளைகள் ஆகியோரை ஸ்பொன்ஸர் செய்பவர்கள் மாதக் கணக்கிலும், சில சமயம் வருடக் கணக்கிலும் காத்திருக்க வேண்டிய நிலைமைபற்றி தமிழர் தகவலில் வெளியான பல கட்டுரைகள் கட்டிக் காட்டியுள்ளன. கனடாவில் வெளிவரும் பல மொழிப் பத்திரிகைகளும் இந்தத் தாமதத்தைக் கண்டித்து கட்டுரைகளும், செய்திகளும், தலையங்கங்களும் எழுதியுள்ளன.

இங்குள்ள பல்வேறு அகதிகள் சேவை நிறுவனங்களும், மற்றும் தேவாலய, திருச்சபைகளின் பிரதிநிதிகளும் இவ் விடயத்தினை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

முக்கியமாக Family Reunification திட்டம், எந்த வகையிலும் கனடாவிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்குப் பயனளிக்காத ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. இது பல தடவைகளிலும் கட்டிக் காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மூன்று தடவைகள் ஒட்டாவிலுள்ள வெளிவிசார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்த கனடா தமிழர் தேசிய மன்ற (NACT) பிரதிநிதிகள் இந்த விடயம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த கனடிய மனித உரிமைகள் தூதுக் குழுவும் கூட இது தொடர்பான தாமதத்தைச் சுட்டிக் காட்டி, இதனை நீக்க வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தது.

இப்போது, கொழும்பிலுள்ள கனடிய தூதரகத்திடமிருந்து கிடைத்திருக்கும் செய்தியொன்று அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது. இச் செய்தியின் பிரகாரம் குடும்ப ஸ்பொன்ஸர்களை ஆறு மாத காலங்களுக்குள் முடித்து, அவர்களுக்கான விஸா வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னைய செயற்பாடுகளையும், தற்போதைய நடவடிக்கையின் பின்னணியையும் இங்கு விரிவாகக் கவனிப்போம்.

கடந்த காலங்களில் குடும்பத்திட்டத்தின் கீழ் ஸ்பொன்ஸர் செய்பவர்களுக்கு விஸா வழங்க பதினெட்டு (18) மாதங்களுக்கு மேல் எடுத்தனர். சில சந்தர்ப்பங்களில் சில ஸ்பொன்ஸர் குடும்பங்களின் உறவினர்களை 24 மாதங்கள் வரை தூதரகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் விஸா அதிகாரிகள் எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். இதற்கு முக்கிய காரணம் போதிய விஸா அதிகாரிகள்

அங்கு இல்லாதிருந்ததாகும். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொழும்பிலுள்ள கனடியத் தூதரகத்தில் இரண்டு விஸா அதிகாரிகள் மட்டுமே பணி புரிந்தனர்.

இதன் காரணமாக அப்போது ஸ்பொன்ஸர் செய்யப்பட்டவர்களுக்கு விஸா வழங்க 14 மாதங்களிலிருந்து 36 மாதங்கள் வரை சென்றது. மேற்படி தூதரகத்தின் விஸா பிரிவுக்கான முதலாவது செயலாளரான மார்க் ரெபின்ஸன் எழுத்து மூலம் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்றாவது விஸா அதிகாரியொருவர் நியமனம் செய்யப்பட்டார். தற்போது இந்த வருடம் மார்ச் மாதத்தில் நான்காவது விஸா அதிகாரியொருவரும் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளார். தேக்க நிலையிலுள்ள குடும்ப உறவினர்களின் ஸ்பொன்ஸர் வேலைகளைக் கவனித்து முடிப்பதற்கென பிரத்தியேகமாக நான் காவது அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தூதரகத்

“எஸ்தி”

தின் இடவசதியும் தற்போது விசாலிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணங்களினால் குடும்ப உறவினர்களுக்கு விஸா வழங்கும் நடவடிக்கைகளுக்கு முதன்மை அளிக்கப்பட்டு, ஆரம்ப வேலைகளும் மார்ச் மாதத்திலிருந்து தொடக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகளின் பிரகாரம் குடும்ப உறவினர்கள் காத்திருக்கும் காலம் 14 மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாகக் குறையும் என்று திரு. மார்க் ரெபின்ஸன் அவர்கள், ஸ்காபிரோ ஏஜிஸ்கோட் பாராளுமன்ற உறுப்பினர் திரு. Jim Karygian அவர்களுக்கு அனுப்பியுள்ள விபரமான கடிதமொன்றில் தெரிவித்துள்ளார். குடும்ப உறவினர்கள் மட்டுமன்றி, மற்றைய ஸ்பொன்ஸர்காரர்களும் தங்கள் விஸாவுக்கு காத்திருக்கும் காலம் இனி மேலும் வெகுவாகக் குறைக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரெபின்ஸன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள கனடியத் தூதரகத்தில் ஏற்கெனவே ஸ்பொன்ஸர் தேக்க நிலை ஒன்று உருவாகியிருந்தது கவனிக்கப்பட வேண்டியதாகும். வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான குடும்ப உறவினர்களை நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு அனுப்பப்பட்ட கடிதங்கள் (1990 ஜூன் முதல்) பலருக்கு கிடைக்கவில்லை. சிலருக்கு பல மாத கால

தாமதத்தின் பின்னரே கிடைத்துள்ளது. தமிழ்ப் பிரதேசங்களின் அரச நிர்வாகச் சீர்குலைவினால் தபாற்சேவை முற்றாக ஸ்தம்பித்திருந்தது இதற்கு முக்கிய காரணமாகும்.

அத்துடன் கடந்த ஒருவருட காலத்துக்குள் முன்னைய ஆண்டுகளிலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகரித்த ஸ்பொன்ஸர் விண்ணப்பங்கள் தூதரகத்துக்குக் கிடைத்துள்ளன. அதேசமயம் போதிய விஸா அதிகாரிகளும், ஊழியர்களும், இடவசதியும் இல்லாததால் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

மேற்சொல்லப்பட்ட காரணங்களினால் ஸ்பொன்ஸர் தேக்கநிலை உருவாக நேர்ந்தது. தற்போது தூதரக அதிகாரிகள் இரண்டு விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. முதலாவது: தேக்கநிலையிலுள்ள ஸ்பொன்ஸர் குடும்பங்களை உடனடியாக நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பது. அல்லது சகல வேலைகளையும் முடித்து இருப்பவர்களுக்கு விஸா வழங்குவது. இரண்டாவது: புதிதாகக் கிடைக்கும் ஸ்பொன்ஸர் விண்ணப்பங்களை பைல்களில் அடுக்கி வைக்காது, கிடைக்கும் வரிசைக்கிரமப்படி நேர்முகப் பரீட்சைக்கு உடனடியாக அழைத்து, தேவையான செயற்பாடுகளை ஆரம்பிப்பது.

கடைசியாகக் கிடைத்துள்ள மற்றொரு தகவலின்படி, மொழிபெயர்ப்பாளர்களாகவும், மற்றும் வேலைகளைக் கவனிப்பதற்கும் மேலும் சில உள்ளூர் ஊழியர்களை நியமனம் செய்யும் வேலைகளையும் தூதரகம் ஆரம்பித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் தங்கள் குடும்பங்களுடன் மீள இணைவதற்கு பல மாதங்களாக எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொருவருக்கும் பெரும் மகிழ்வினை அளிக்கின்றது.

தூதரகங்களின் விஸா அதிகாரிகள் குடிவரவு அமைச்சின் கீழ்

வெளிநாடுகளிலுள்ள கனடிய தூதரகங்களில் கடமையாற்றும் சகல விஸா அதிகாரிகளும் 1992 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து குடிவரவு அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் கிழக்கின் வெளிவிசார அமைச்சின் கீழ் செயற்பட்டனர். விஸா வழங்கும் வேலைகளைத் துரிதப்படுத்தவும், ஸ்பொன்ஸர் வேலைகளை சுட்டிணைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிள்ளை வளர்ப்பு - அணுகுமுறை - கட்டுப்பாடு; "இதென்னடா? வில்லங்கம் பிடிச்ச வேலை!"

"இதென்னடா வில்லங்கம் பிடிச்ச வேலை. நான் என்றை பிள்ளைக்கு அடிச்சால் அவைக்கு என்னவாம்". இது ஒரு தாயாரின் வேதனைக் குரல்.

மகன் பாடசாலையில், தனக்கு தாய் அடித்ததாகக் கூறிவிட்டான். உடனே பாடசாலை நிர்வாகம் பிள்ளைகள் துணை (Child Aid) பிரிவுக்கு அறிவிக்கு முன்னர், தாயாருடன் ஒரு முறை இதுபற்றிக் கதைக்க விடாந்தது. தாயினது விரத்தி அவரது விடையிலே பிரதிபலித்தது.

இன்றொரு வேடிக்கையான சம்பவம். பெண் குழந்தை ஒன்று பாடசாலையில் சேர்ந்து ஒரு சில வாரங்களே சென்று விட்டன. ஒரு காலில் 'பிளாஸ்திரி போட்டபடி பிள்ளை பாடசாலை செல்கிறது. அதைக் கண்ணுற்ற ஆசிரியை "காலில் என்ன காயம்" என்கிறார். "அம்மா அடித்தது" என்கிறது பிள்ளை. "அம்மா எப்போதும் அடிப்பாறா?" ஆசிரியை. "எப்பவும் அடிப்பா, எனக்கும் அடிப்பா; தம்பிக்கும் அடிப்பா" என தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஜமாய்த்துவிட்டது பிள்ளை. பாடசாலை நிர்வாகம் தன் கடமையைச் செய்தது. பிள்ளை துணைபுரி அனுசூலருக்கு அறிவிக்கப்பட்டது. அவர் வீடு சென்று தாயாருடன் கதைத்த பொழுதே உண்மை தெரிந்தது.

பிள்ளையின் காலில் ஒரு சொறி. அது பிறுண்டி விட்டது. இரத்தம் கசியத் தொடங்க, அதனைக் கண்ணுற்ற தாயார் ஒரு பிளாஸ்திரியை போட்டு விட்டார். நிகழ்ச்சி பாடசாலையிலே திசைமாறிவிட்டது. வீட்டிலே தமியில் தினாவிய பொழுது அதுவே உண்மை என பிள்ளையும் ஒப்புக் கொண்டது. பின் ஏன் பாடசாலையில் அப்படிச் சொன்னாய் என்று கேட்ட பொழுதே, பிள்ளையின் அவல நிலை தெரிந்தது. "எனக்கு ஆங்கிலத்தில் சொல்ல முடியவில்லை, முறித்தேன். அப்பொழுது ஆசிரியை "அம்மா அடித்தாறா" என்று கேட்டார் "ஆம்" என்றேன் என்றது. பிள்ளையோ கனடாவிற்குப் புதிது. அதற்குத் தெரியுமா நிலமை இப்படிச் சிக்கலாகும் என்றது.

வேறொரு கவையான சம்பவம். யாழ்ப்பாணத்திலிருந்து பெற்றோருடன் ரொறன்றோ வந்த ஒரு சிறுவன் கலிஷ்ட பாடசாலையில் சேர்க்கப்பட்டான். அவனது கால்களில் நிறையத் தழும்புகள். ஆசிரியருக்கு இதனைக் கண்டதும் நெஞ்சில் "குறு குறு" உணர்வு. மாணவனுக்கே ஆங்கில அச்சுரம் கூடத் தெரியாது. மதிப்பீடு செய்யப் போனவரை ஆசிரியர் இரகசியமாக அழைத்து "கொஞ்சம் நன்றாகத் தமிழில் பேசி உண்மையை அறியுங்கோ; பையனுக்குக் கால் முழுக்க சிகரட்டாலே கட்ட அடையாளம் நிறைய உண்டு" என அழாத குறையாக வேண்டினார். சிறுவன் "சத்தியமாக இது காலில் புண் வந்து மாறிய அடையாளம்" என்கிறார். ஆசிரியருக்கோ நம்பிக்கை சிறிதும் ஏற்படவில்லை. பின்னர் சிறுவனின்

தந்தை அதை விபரமாக விளக்கினார். அவர் வசித்து வந்த கிராமமோ சற்றுப் பின்தங்கியது. இன்றைய சூழநிலையிலே முற்றாகவே வைத்திய வசதி அற்று இருந்தது. இதனால் காலில் வந்த புண்களுக்கு நல்ல வைத்தியம் செய்யாமையால் அவை சீழ்ப்பட்டு மாறிய பொழுது வந்த தழும்புகள், கட்டால் ஏற்பட்ட வடுக்கள் போன்று காட்சித்தந்தன.

இவை யாவற்றையும் இங்கு சொல்வதற்குரிய காரணம்; பொதுவாகவே இங்குள்ள பாடசாலை ஆசிரியர்கள் நம்மவர்கள் பிள்ளைகளைக் கூடுதலாகத் தண்டிப்பவர்கள் எனக் கருதுகிறார்கள் என்பதற்காகவே.

1985ம் ஆண்டிலே நிறைவேற்றப்பட்ட பிள்ளைகளினதும் குடும்பத்தினதும் சேவை பற்றிய சட்ட மூலத்தின் பிரிவு 1 (C.F.S.A. 68(1)) பிள்ளைகளை நிந்தித்தல் எத்தகையது எனத் தெளிவாக விளக்குகிறது.

"ஓர் பிள்ளைக்குப் பொறுப்பாக உள்ளவர்கள் அப்பிள்ளையின் உடலிலே பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்தாலோ அல்லது பிள்ளையினைப் பராமரிப்பதிலும், சீராட்டுவதிலும், பாதுகாப்பதிலும் தவறிழைத்தாலோ அப்பிள்ளையினை நிந்தித்த குற்றத்திற்கு ஆளாகின்றனர்.

பொ.கனகசபாபதி

(மகாஜன முன்னாள் அதிபர்)

தங்கள் நாட்டு வைத்தியத்தில் அதீத நம்பிக்கை வைத்தமையால், நாட்டு வைத்தியரின் போதனைப்படி நடந்து தமது குழந்தையை இழந்ததோடல்லாமல், குற்றவாளிகளாகக் கணிக்கப்பட்டு கோடிகள நிறுத்தப்பட்ட அடற்க்கியன் தம்பதிகள் பற்றிய வழக்கினைப் பலர் அறிந்திருக்கலாம். அன்புக் குழந்தையை இழந்த கொடுமையோடு போஷாக்கு உணவு கொடுக்காமலேயே அதனைக் கொன்றனர் என்ற வகையுடன் கோடேறி நின்று மூன்று வருட சித்திரவகையுடன் சென்ற மாதமே வழக்குத் தள்ளப்பட்டமையால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் அத் தம்பதிகள். இங்கு சட்டம் கொடியது. தனது கரங்களால் எம்மை அழுக்க அது ஆயத் தமக்கே நிற்கிறது.

ஒரு சமயம் சிறுவன் ஒருவன் பாடசாலை யில் சுக மாணவர்களை முரட்டுத்தனமாக அடிக்கிறான். ஆசிரியர்களைக் கூட விட்டு வைக்கிறான் இல்லை என்ற முறையீடு. நிர்வாகம் பெற்றோரை அழைத்து அது பற்றிக் கலந்துரையாடுகிறது. "இவனுக்கு நன்றாகச் சாப்பாடு கொடுப்பதால் தான் இப்படி நடக்கிறான். இனிமேல் காலை யில் சாப்பாடு கொடுக்காமலேயே பாடசாலைக்கு அனுப்ப வேணும்" என்பது அவர்கள் கூற்று. இது போதும்! வேறு விளைவேண்டாமே!

எமக்கும் தெரியும் இது அந்த நேரத்தில் தமது இயலாமையால் வந்த ஆத்திரத்

தின் பிரதிபலிப்பே இக்கூற்று என்று. பிள்ளையைப் பட்டினி போடும் அளவிற்குக் கொடியவர்களாக நம் பெற்றோர் என்றுமே இருந்ததில்லை. பாடசாலை நிர்வாகம் அதனை ஏற்க வேண்டுமே! இரண்டும் இரண்டும் நான்கு என்றே கணக்குப் போடுபவர்கள் அவர்கள். பிள்ளையை நிந்தித்தவின் ஒரு அங்கமாகவே மன உணர்வில் பாதிப்பு ஏற்படுத்துதல் கணிக்கப்படுகிறது. அப்பாதிப்பின் பிரதிபலிப்பு எப்படி இருக்குமென்பதைச் சட்டமூலம் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தீவிரமான விசாரம், உற்சாகமின்மை, ஆக்ரோஷ நடத்தை, ஒதுங்கியிருத்தல், தன்னையே சிதைத்தல் ஆகியவை உணர்வுப் பாதிப்பின் பிரதிபலிப்புக்களே.

எனவே, பாடசாலை நிர்வாகம் பிள்ளை நிந்தனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது என ஐயமறத் தீர்மானிப்பதில் குறை ஒன்றும் காணமுடியாது.

இங்கே நாம் ஒன்றினைப் பூரணமாக உணர வேண்டும். இங்குள்ள நம்மில் பலர் உள்பாங்கிலே, உணர்வின் பிரதிபலிப்பிலே சிந்தனையின் வெளிப்பாட்டிலே செய்முறையின் நெறிகளிலே இன்னும் ஈழத் தமிழர்களாகவே உள்ளோம். ஆனால் எம் குழந்தைகளோ மிக வேக கதியிலே கனடியர்களாக மாறிவிட்டனர். அது அவர்கள் குற்றமல்ல. வாழும் சூழல் அப்படி. அவர்கள் உணர்விலே மனப்போக்கிலே, பாலனையிலே ஏற்படக்கூடிய மாற்றம். எமக்கும் அவர்கட்குமிடையே பாரதூரமான கலாசார இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே பல விஷயங்களிலே சிறப்பாகக் கட்டுப்பாடு சம்பந்தப்பட்டவற்றிலே எமது அணுகு முறையிலும் மாற்றம் வேண்டும்! புதுமை வேண்டும்! கட்டுப்பாடு வேண்டும். ஆனால் கண்ணியமாகச் செய்ய வேண்டும். கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். ஆனால் நிந்திக்கக் கூடாது. உணர்விலே உறைக்கக் கூடியவாறு சொல்ல வேண்டும். ஆனால் உணர்வு எழுச்சியிலே பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது.

சங்கடமாயிருக்கிறதா? ஆம்! எமது பாரம்பரியம் பிள்ளைகளுக்கு மாத்திரமல்லாது, பேரப்பிள்ளைகளுக்கும் சேர்த்து வைக்கும் பாரம்பரியம்.

தன்னை ஒறுத்து தன் பிள்ளைகளின் வாழ்வில் இன்பம் காணும் கள்ளயில்லா வெள்ளை உள்ளம் எமது உள்ளம்.

தன் வாழ்விலே தன்னால் சாதிக்க முடியாததை தன் பிள்ளையாயினும் சாதிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நின்று ஆரம்பமுதலே அந்த உணர்வினைப் பாலுடன் சேர்த்து ஊட்டும் பேராசை நிறைந்து நிற்கும் மனக் எம் மனக்.

தியாகம் அளப்பரியதாக இருக்கின்ற பொழுது எதிர்பார்ப்புக்களும் நிறையவே இருக்கும். இது இயல்பு. ஆனால் வில்லங்கம்! நாம் இப்போ வாழ்கின்ற நாடு?

(8ம் பக்கம் பார்க்க)

ரொறன்ரோவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற 'அகதிகள் தின விழா' வைபவங்கள்

REFUGEE RIGHTS FESTIVALS IN TORONTO

கனடாவில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி அகதிகள் உரிமைகள் தினம் (Refugee Rights Day) கொண்டாடப்படுகின்றது. கடந்த வருடத்தில் ரொறன்ரோவில் நடைபெற்ற பிரதானமான விழாவாக ஸ்காபிரோவில் கத்தோலிக்க குடிவரவு நிலையத்தில் அகதிகள் நாள் அனுஷ்டிக்கப்பட்டு, மரம் நடுகையும் இடம்பெற்றது.


இவ்வருடம் ஏப்ரல் 4ம் திகதி சனிக்கிழமையாக அமைந்தமையால் சனியும், ஞாயிறுமாக இரண்டு நாட்களுக்கு இவ்விழா ரொறன்ரோவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 4ம் திகதி பிற்பகல் இது தொடர்பான எழுச்சி ஊர்வலமொன்று ரொறன்ரோ குயின்ஸ் பார்க்கில் நடைபெற்றது. அகதிகள், அகதிகளுக்காகச் சேவை புரிபவர்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று பல நூற்றுக்கணக்கானவர்கள் இதில் பங்கு கொண்டனர்.

இரண்டாவது நிகழ்ச்சி அன்று பிற்பகல் 6:30 மணிமுதல் நள்ளிரவு வரை ரொறன்ரோ மத்திய உயர் வகுப்புக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. ஏறத்தாழ ஐநூற்றுபேர் வரை இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றினர். ரொறன்ரோ அகதிகள் விசாரணைசபை (TRAC), ஜேகர் நிலையம், ஈழத்தமிழர் தகவல் நிலையம் (ETH-IC) உட்பட முப்பதுக்கும் அதிகமான அகதி களுக்குச் சேவை புரியும் நிறுவனங்கள் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க, கனடிய நாட்டுக் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நடன, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகள் இங்கு மேடையேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் அகதிகளே பெரும்பாலும் பங்குபற்றியது முக்கியமான அம்சமாகும்.

இவ்விழாவில், முக்கியமாக அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்ட நிகழ்ச்சிக்



ளில் ஒன்றாக அமைந்தது தமிழ் நாடகம். தலைப்பெயர் இல்லாத இந்த நாடகத்தின் பெரும்பகுதி ஆங்கில மொழி உரையாடலில் அமைந்திருந்ததால், சமூகமளித்திருந்த அனைவரும் நாடகத்தின் கருவை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.



பரிசுபெற்ற நாடகக் கலைஞரான சிவஞானம் சிவசோதி இந்த நாடகத்தைத் தயாரித்து வழங்கினார். அவருடன் டேவிட் ஜோசப், பி.நிமலன் (11 வயது) ஆகியோரும் சேர்ந்து நடித்திருந்தனர்.

தமிழ் மொழியையோ, அதன் கலை, கலாசாரங்களையோ இம்மியளவும் அறிந்திராத கனடாவில் கல்வி கற்கும் பேரன்; மேலைத்தேய நாசரீகமே சிறந்த நாசரீக

எஸ்.ரி.சிங்கம்

மென்றும், விஞ்ஞானம், பொருளாதாரம், இவை மட்டும் வாழ்க்கையை வழி நடத்தப் போதுமானதென்றும் வாதாடும் மகன், இவர்களுடன் தமது தமிழ் பாரம்பரியம், கலாசாரம், தொன்மை, சிறப்பு ஆகியவற்றை நன்கே அறிந்து, அவை நன்றாக பேணப்பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்துடன் மற்றைய கலாசாரங்களையும் மதிக்கும் தாத்தா; இம் மூவருக்கும் நடக்கும் சம்பாஷணையே நாடகம்.

இந்நாடகத்தின் கருவானது, சகல இன, கலை, கலாசாரங்களும் பழமையானவை அவற்றில் பெரிது, சிறிது என்று வேறுபாடே இல்லை என்பதையும் தங்களுடைய நாகரீகம் கலாசாரம் மொழி மீது கொண்ட தாழ்வு மனப்பான்மையால் மேலைத்தேய நாசரீகமே சிறந்ததென்ற தப்பான எண்ணம் கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்பும் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களுக்கென்றொரு அடிப்படையான கலை, கலாசாரம் இன்மையால் தங்களை இனம் காட்டிக் கொள்ள முடியாத இரண்டும் கெட்டான நிலையில் வாழப்போகும் அபாயம் பற்றியும், பல இன, கலை, கலாசாரங்களையும் கொண்ட கனடா நாட்டில், எல்லா இனமக்களுக்கும், அவர்களின் கலாசாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகளைப் பயன்படுத்துவ தன் மூலம், ஒவ்வொரு இனமக்களும் தங்க

ளுடைய கலை கலாசாரத்தை அழியாவண்ணம் பேணிக்காப்பதோடு, மற்றைய கலாசாரங்களையும் மதித்து வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறுவதாக அமைந்திருந்தது.

இந்த நாடகத்துக்கு பார்வையாளர்கள் மத்தியிலிருந்து பலத்த கரகோஷம் வந்தது. (இந்நாடகத்தின் ஒரு காட்சியையும், நாடகத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள் கூட்டாக எடுத்துக் கொண்ட படத்தையும் இப்பக்கத்தில் காணலாம்)


ரொறன்ரோ அகதிகள் விவகார சபை தலைவர் நான்னி பொக்கொக், பாராளுமன்ற உறுப்பினர் திரு.டான் ஹீப் ஆகியோர் இங்கு உரையாறினர்.

முன்னுரையு அகதிகள் தினவிழா ஏப்ரல் 5ம் திகதி ரொறன்ரோ ரினிற்றி சென்ற போல் தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. Inter Church Committee for Refugees (ICCR), Canadian Council of Churches (CCR) ஆகியவை இணைந்து இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தன.

விசேஷ ஆராதனை, இரட்சணியசேனை (Salvation Army) யினரின் விசேஷ பாண்ட வாத்திய இசை, அகதிகள் அவலம் உரை நிகழ்ச்சி ஆகியன இங்கு இடம்பெற்றன.

இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் உட்பட ஐந்து நாட்டு அகதிகள் தங்கள் சொந்த அனுபவங்களை இங்கு எடுத்தியம்பியது வரவேற்கத்தக்கதொரு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

மொத்தத்தில் இந்த வருட அகதிகள் தின விழாக் கொண்டாட்டம் ரொறன்ரோவில் முன்னைய ஆண்டுகளினும் பார்க்கக்கூடிய பார்வையாளர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்று கூறலாம்.



உங்கள் பிரச்சனை YOUR PROBLEM உங்கள் பிரச்சனை YOUR PROBLEM

கேள்வி: கனடாவில் பொலிஸில் சேருவதற்கு அடிப்படையான தேவைகள் என்ன? எங்கே விண்ணப்பிக்க வேண்டும்? இதற்கான விண்ணப்பப் பத்திரங்களை எங்கே பெறலாம்? தங்கள் சொந்த நாடுகளில் பொலிஸ் சேவையில் பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா? விபரமாக பதில் தரவும்.

நடவரல்கள்: St. Clair Ave. East, ரொறன்ரோ.

பதில்: கனடாவில் பொலிஸ் படை பிரதேச ரீதியாகவே இயங்குகின்றது. நீங்கள் ரொறன்ரோவில் வசிப்பதால் உங்கள் பகுதி பொலிஸ் பிரிவு, ரொறன்ரோ பெரும்பாகத்தை (Metro Politan Toronto Police) உள்ளடக்கியது. இதில் கடெற்றுகவும் (Cadet) பொலிஸ் காண்ஸ்டபிளாகவும் சேருவதற்கு எப்போதும் விண்ணப்பிக்கலாம்.

1991ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்னர் கனடிய பிரஜாவுரிமை (Citizen) பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். ஆனால் இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டதையடுத்து, இங்கு நிரந்தர குடியுரிமை பெற்றவர்களும் (Permanent Residents) இப்போது விண்ணப்பிக்க முடியும். எனவே பல தமிழர்கள் இப்பதவிக்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னர் பரீட்சை ஒன்றுக்கு விண்ணப்பதாரிகள் தம்மைத் தயார் படுத்த வேண்டும். இதற்கான கருத்தரங்கு வகுப்புகள் பொலிஸ் வேலை வாய்ப்புப் பிரிவில் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுகின்றன. College St. 40ம் இலக்கத்திலுள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் மாகே ஆறு மணிக்கு இவ் வகுப்புகள் நடைபெறும்.

பொலிஸ் வேலைவாய்ப்புகள் பிரிவு அதிகாரியான சார்ஜன்ட் சாம் பெர்னான்டோவுடன் 324-6015 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்.

கேள்வி: நான் ஒரு கனடிய பிரஜை. எனது மனைவி நிரந்தரக் குடியிருப்பாளர். இருவருடைய மொத்த வருடாந்த வருமானம் 48,000 டாலர்கள். எங்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனது அம்மா ஒரு விதவை. எனது தம்பியும், தங்கையும் 19 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் மூவரும் ஸ்டீலங்காவில் இருக்கின்றனர். இவர்களை ஸ்பொன்ஸர் செய்ய விரும்புகின்றோம். இதற்கு நான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் தேவையில்லை என்று வேறு சிலர் கூறுகின்றனர். விபரமாகப் பதில் தருவீர்களா?

அன்பு சண்முகநாதன்,

10 Tuxedocourt, ஸ்காபுரோ

பதில்: ஸ்பொன்ஸர் செய்வதற்கு மாறுபட்ட/வித்தியாசமான கட்டணம் அறவிடப்படுகின்றது. ஆனால் convention Refugee-ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களும், தேக்கநிலையிலிருந்து (Backlog) Designated Class அந்தஸ்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கும் மட்டும் சில நிபந்தனைகளுடன் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு பிரிவையும் சேர்ந்தவர்கள் landed Immigrant ஆகி ஒரு வருடங்கள் முடிவடைவதற்குள் தங்கள் கணவன்/மனைவி (spouse), பிள்ளைகளை ஸ்பொன்ஸர் செய்வதாயின் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இந்தச் சலுகை முதல் ஒரு வருடத்துக்கு மட்டுமே உண்டு என்பதைக் கவனத்தில் வைத்திருக்கவும்.

நீங்கள் ஒரு கனடிய பிரஜை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியானால் இந்தச் சலுகை உங்களுக்குக் கிடையாது.

நீங்கள் உங்கள் தாயாரை ஸ்பொன்ஸர் செய்வதற்கு 350 டாலர்கள் பணமும், இனிய சகோதரரையும் சகோதரியையும் ஸ்பொன்ஸர் செய்வதற்கு தலா 50 டாலரையும் செலுத்த வேண்டும். இதன்படி யொத்தம் மூன்று பேரையும் ஸ்பொன்ஸர் செய்வதற்கு 450 டாலர்கள் செலுத்த வேண்டும்.

உங்களதும், உங்கள் மனைவியினதும் சம்பளம் மூன்று பேரையும் ஸ்பொன்ஸர் செய்வதற்குத் தாராளமாகப் போதும். அதேநேரம் உங்கள் மனைவியும் ஸ்பொன்ஸர் படிவத்தில் கையொப்பமிட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

கேள்வி: நானும் எனது தாயாரும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரொறன்ரோ வந்தோம். யாழ்ப்பாணத்தில் இளவாலை எங்கள் சொந்த இடம். 1990ம் ஆண்டு பெப்ரவரியில் கொழும்புக்கு வந்தபோது 23 வயதான எனது அண்ணா வள்ளத்தில் இந்தியா சென்றார். அதன்பின்னர் அவரிடமிருந்து எமக்கு எந்தத் தகவலும் இல்லை. எங்களுடைய கொழும்பு விலாசமோ, தற்போதைய கனடா விலாசமோ அவரிடமில்லை. அவர்திரும்பி யாழ்ப்பாணம் சென்றாரா, அல்லது எங்காவது வெளிநாடு சென்றாரா என்று தெரியாது. எங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் எவரும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அண்ணாவைப் பற்றிய தகவல்களை எங்கு பெற முடியும்? தயவு செய்து எங்கள் பெயர் பிரபஞ்சகாப் பிரசுரிக்க வேண்டாம். செல்வி 'எக்ஸ்', Fieldgate Dr., மிஸிஸாகா.

பதில்: நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட முடிவிபரங்களையும் இங்கே பிரசுரிக்க

வில்லை. தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் நிலைவரத்தினால் தமிழகப் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிப்பது உசிதமானதல்ல. யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதினால் சிலவேளை அவரைக் கண்ட யாராவது உங்களுடன் தொடர்பு கொள்ள வசதியாக அமையும்.

அதேசமயம் இரட்சணிய சேனை என்று கூறப்படும் Salvation Army நிறுவனம் இவ் விடயத்தில் உங்களுக்கு நிச்சயமாக உதவும். உலகின் சகல நாடுகளிலும், மற்றும் முக்கியமான பிரதானமான நகரங்களிலும் Salvation Army இயங்குகின்றது. காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பது, அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது ஆகியவைகளுக்கு தனியான பிரிவு Salvation Army யில் உண்டு.

Missing Persons, Salvation Army, P.O.Box - 4021, Station 'A', Toronto, Ontario, M5W 2B1 என்ற முகவரிக்கு முழு விபரங்களையும் நீங்கள் எழுதி அனுப்பலாம். அவர்கள் இந்தியா, ஸ்டீலங்கா ஆகிய இரு நாடுகளிலுமுள்ள தங்கள் அமைப்புடன் தொடர்பு கொண்டு சரியான தகவல்களைப் பெற்றுத் தர முயற்சிப்பார்கள்.

கேள்வி: என்னிடம் இலங்கையில் வாகனங்கள் ஒட்டுவதற்கான ஷைன்ஸ் இருக்கிறது. 1987ம் ஆண்டில் இந்தியாவில் (தமிழ்நாடு) வாகனங்கள் ஒட்டுவதற்கான ஷைன்ஸ் பெற்றேன். அந்த ஷைன்ஸ்களை இங்கு வாகனம் ஒட்டப் பயன்படுத்த முடியுமா? அல்லது புதிதாகப் பெற வேண்டுமா? ரகு தேவசகாயம்,

280 Wellesley St. E., ரொறன்ரோ

பதில்: வெளிநாடொன்றில் பெறப்பட்ட ஷைன்சை அறுபது (60) நாட்களுக்கு மட்டுமே இங்கு பயன்படுத்த முடியும். இங்கு வந்து இறங்கிய தினத்திலிருந்து அறுபது நாட்களின் பின்னர் வெளிநாட்டு வாகன ஷைன்ஸ் செல்லுபடியற்றதாகி விடும்.

வெளிநாட்டு ஷைன்ஸ் வைத்திருந்தவர்களும் இங்கு 'ஜி' வகுப்பு ஷைன்ஸ் பெறுவதானால் எழுத்துப் பரீட்சை, வீதிப் பரீட்சை என்று இரண்டு பரீட்சைகளுக்கும் தோற்ற வேண்டும். (அமெரிக்கா நாட்டு ஷைன்ஸ் உள்ளவர்கள் Visual Test என்று கூறப்படும் பார்வைக்கான சோதனைக்கு மட்டும் தோற்றினால் போதும்)

வழக்கமான சாதாரண வாகனங்களை ஒட்டுவதற்கு 'ஜி' வகுப்பு ஷைன்ஸ் எழுத்தால் போதும். மோட்டார் சைக்கிள், ட்ரக் வண்டி, பஸ் ஆகியவைகளைச் செலுத்துவதானால் வேறு விதமான ஷைன்ஸ்களைப் பெற வேண்டும்.

எதற்கும் முதலாவதாக ஒன்றாறியோ வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க Drivers Hand Book எடுத்துப் படிக்க வேண்டும்.

அறிவுத்திறன் கூடிய மாணவர் பாடநெறியில் தமிழ் மாணவர்கள் பலர் தெரிவாகியுள்ளனர்

THE GIFTED PROGRAM - SELECTION PROCESS

இலங்கையின் கல்விமுறைக்கும் கனடா நாட்டுக் கல்வி முறைக்குமிடையே காணப்படும் ஏகப்பட்ட வேறுபாடுகளில் அறிவுத்திறன் கூடிய குழந்தைகளுக்கான பாடநெறியும் (Gifted Program) ஒன்றாகும். ஒரு வகுப்பில் கல்விகற்கும் குழந்தைகள் யாவரும் ஒரே அளவு அறிவுத்திறன் உடையவர்களாக இருக்க மாட்டார்கள். சில குழந்தைகள் வகுப்பிற்கு கூடிய அறிவுத்திறன் உடையவர்களாக இருக்கும் அதே நேரத்தில் சில குழந்தைகள் உளவளர்ச்சி குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்நாட்டுக் கல்வித் திட்டத்தில் ஒத்த வயதின்னரே ஒரு வகுப்பில் கல்வி கற்கின்றனர். வயதுக்கேற்றபடியே வகுப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அவ்வாறு கல்வி கற்கும் பொழுது அறிவுத்திறன் கூடிய குழந்தைகள் தரம்பிரிக்கப்பட்டு அவர்களுக்கென விசேட பாடநெறிகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய பாடநெறியினையே அறிவுத்திறன் கூடிய குழந்தைகளுக்கான பாடநெறி என அழைக்கிறோம்.

இலங்கையில் அறிவுத்திறன் கூடிய குழந்தை ஒரு வகுப்பில் இருக்குமாயின் அக்குழந்தை ஒரு வகுப்புப் படிக்காமல் அடுத்த வகுப்புக்கு ஏற்றப்படுகிறார் (Double Promotion). இவ்வாறு சில அறிவுத்திறன் கூடிய குழந்தைகள் இரண்டு, மூன்று முறை வகுப்பேற்றப்பட்டு (Double Promotions) மிகவும் சொற்ப வயதில் தமது கல்வி நெறிகளை முடித்துக் கொள்கிறார்கள். பின்பு மிகவும் சொற்ப வயதிலே ஒரு தொழிலிலும் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு தொழிலில் ஈடுபடும் காலத்திலோ, அல்லது தனது வயதுக்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி கற்கும் காலத்திலோ இப்பிள்ளைகளுக்கு அறிவுத்திறன் இருந்த பொழுதும் தனது சகபாடிகளுக்குள்ள வயது முதிர்ச்சியோ, மனப் பக்குவமோ இல்லாத காரணத்தால் அவர்களால் வாழ்க்கையில் ஒன்றையும் சாதிக்க முடிவதில்லை.

அதற்கு மாறாக இந்நாட்டுக் கல்வித் திட்டத்தில் இத்தகைய அறிவுத்திறன் கூடிய குழந்தைகளை மிகவும் சிறிய வயதிலேயே அடையாளம் கண்டு (Identification) அவர்களுக்கென அவர்கள் வயதிற்குரிய வகுப்பை விசேடமான முறையில் நடத்தி பெரும் பெரும் மேதைகளாகவும், விஞ்ஞானிகளாகவும் அவர்களை உருவாக்குகிறார்கள். இத்தகைய கல்வித் திட்டத்தால் இக் குழந்தைகள் மாத்திரம் பயனடையவில்லை. இவர்கள் எதிர்காலத்தில் புரியும் சாதனைகளால் நாட்டிற்கு மாத்திரமல்லாது உலகத்திற்குமே பெரிய சேவைகளை ஆற்றமுடியும். இந்நாட்டுக் கல்வித் திட்டத்தில் கல்வி கற்பதற்கு தமிழ்க் குழந்தைகள் பெரும் பெறுபெற்றிருந்தால் வேண்டும். இனி இந்தப் பாடநெறியென்றால் என்ன? அதில், கல்வி

கற்பதற்கு எவ்வாறு தெரிவு செய்யப்படலாம் என ஆராய்வோம்:-

1. அறிவுத்திறன் கூடிய பாட நெறி என்ன? What is the Gifted Program?

ஒரு பாடசாலையினால் சாதாரணமாக ஒரு வகுப்பில் வழங்கப்படும் கல்வி நெறிக்கு வேண்டிய அறிவுத்திறனிலும் பார்க்க மேலதிகமான அறிவு நெறியினை உடைய ஒரு குழந்தைக்கு அதே பாடநெறியை ஆழத்தாலும், பரப்பாலும், வேறுபட்டதாகவும், அக்குழந்தையின் அறிவுத்திறனுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய வகையிலும் வழங்கப்படும் விசேட கல்வி நெறியே அறிவுத்திறன் கூடிய பாடநெறியாகும்.

2. ஒரு குழந்தை அறிவுத்திறன் கூடியவரா என்பதை யார் முடிவு செய்கிறார்கள்? Who Decides if a child is Gifted?

ஒரு குழந்தை அறிவுத்திறன் கூடியவரா இல்லையா என்பதை ஐ.பி.ஆர்.சி. (I.P.R.C.) என்னும் குழுவே முடிவுசெய்கிறது. அதாவது அடையாளம் காணல், தகுந்த தரம் கொடுத்தல், மீளப் பரிசீலித்தல் ஆகியன செய்யும் குழு என்பதாகும். (Identification, Placement, Review Committee). இதில் பாடசாலை அதிபர்,

திருமதி. கனகேஸ்வரி டிராஜா
B.A. (Lond) M.Ed. (Sri Lanka)
Teacher & Guidance Counsellor

பாடசாலை உளவியல் ஆலோசகர், விசேட பாடநெறியின் தலைவர், வகுப்பு ஆசிரியர் அடங்குவர். சில சமயங்களில் பாடசாலை உதவிச் சேவைகளைச் சார்ந்த சில உத்தியோகத்தார்களும் (Support Service Staff) அடங்குவர். எந்த ஒரு முடிவினைச் செய்யும் பொழுதும் கட்டாயமாகப் பெற்றோர் கலந்து ஆலோசிக்கப்படுவர். அத்துடன் சகல முடிவுகளும் பெற்றோருக்கு உடனுக்குடன் எழுத்து மூலம் அறிவிக்கப்படுகும்.

3. எப்பொழுது ஒரு குழந்தை அறிவுத்திறன் கூடிய பாடநெறியில் சேரலாம்?

When can a child go into the Gifted Program? எந்த வயதிலும் பிள்ளைகளை அடையாளம் காணலாம் என்பது கல்விச் சபைகளுக்கிடையில் வேறுபடுகின்றது. பல கல்விச் சபைகளும் பொதுவாக மூன்றாம் வகுப்பில்தான் அடையாளம் காணத்தொடங்குகிறார்கள். ஏனெனில் மிகவும் சிறிய வயதில் ஒரு குழந்தையின் நுண்மதி ஈவினை (I.Q) அறிதல் கலப்பமல்ல எனக் கருதுகின்றனர். ஆயினும் பீல் கல்விச் சபை 5 வயதிலிருந்து 8 வயது வரையிலான குழந்தைகளுக்கூடிய அறிவுத்திறன் கூடிய பாடநெறியை வழங்குகிறது. 3ம் வகுப்பில் ஒரு குழந்தையை அடையாளம் காணத் தவறினால் அதற்கான சந்தர்ப்பத்தை நாம் தவற விட்டு விட்டோமென கவலைப்படத் தேவையில்லை. எந்த ஒரு வகுப்பிலும் ஒரு மாணவன் இந்தப் பாடநெறியில் அனுமதிக்க முடியும்.

சில சமயங்களில் ஒரு குழந்தையை அறிவுத்திறன் கூடிய குழந்தை என அடையாளம் காணப் பாடசாலை தவறும் இடத்து, பெற்றோர் தங்கள் குழந்தை நுண்மதி ஈவு கூடியவன் எனக் கருதினால், தங்கள் குழந்தையை இப்பாடநெறியில் சேர்த்துக் கொள்ள முடியாமானால் பாடசாலையைக் கேட்கும் அதிகாரம் எல்லாப் பெற்றோருக்கும் உண்டு. (To make my child a nominee for the Gifted Program)

4. எவ்வாறு இப்பாட நெறியில் சேர்வதற்கு மதிப்பீடு செய்கிறார்கள்?

How are they evaluated?

ஒரு சராசரி மாணவனின் நுண்மதி ஈவு 80-120 வரையாகும். ஆனால் அறிவுத்திறன் கூடிய குழந்தைகளின் நுண்மதி ஈவு 130க்கும் மேலாகும். இந்த நுண்மதி ஈவினை ஸ்டான்போட் பிளே வெக்ஸ்வர் பரீட்சையின் பெறுதல் வேண்டும். (Stanford Binet & Wexler Intelligence Test).

நோத்யோக் கல்விச் சபை மூன்றாம் வகுப்பில் பிள்ளைகளை அடையாளம் காணும் பொழுது இரு வகையான பரீட்சைகளை நடத்துகிறது. அவையாவன: எம்.ஏ.சி. (MAT-Matrix Analogies Test) - 45 நிமிடங்கள் சி.சி.ஏ.சி. (CCAT - Verbal - Canadian Cognitive Abilities Test) - 75 நிமிடங்கள்

எல்லாக் கல்விச் சபைகளும் வகுப்பு ஆசிரியரின் மதிப்பீடுகளை பெரிதும் கருத்தில் கொள்ளுகின்றனர். இதில் வகுப்பாசிரியரின் அவதானக் குறிப்பு (Teacher Observation Guide) முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் பெற்றோரிடமும் பிள்ளையின் வளர்ச்சி, நடத்தை பற்றிய குறிப்புகள் கேட்கப்படுகின்றன.

5. இவர்களுக்குரிய பாடசாலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?

How are schools decided for them?

சில சமயங்களிலே இவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளிலேயே இவர்களுக்குரிய அறிவுத்திறன் கூடிய பாடநெறி வகுப்புகள் காணப்படலாம். பல சந்தர்ப்பங்களில் இவர்களுக்கெனக் காணப்படும் விசேட பாடசாலைகளுக்கே இவர்கள் செல்ல வேண்டும். இதனை பின்வரும் அம்சங்களைக் கருத்தில் கொண்டு முடிவு செய்வர்

1. வீட்டிற்கும் விசேட பாடசாலைக்கும் இடையேயுள்ள தூரம்
2. பெற்றோரினதும் மாணவரினதும் விருப்பம்
3. மாணவனின் கல்வித் தேவைகள்
4. விசேட பாடசாலையில் உள்ள இடவசதி

பல கல்விச் சபைகள் இவ்விசேட பாடசாலைக்குச் செல்வதற்கு வேண்டிய போக்குவரத்து வசதிகளையும் வழங்குகின்றன.

6. இப்பாட நெறியில் சேர்ந்தபின் இதனை விட்டு விலகலாம்? Can student drop out of this program? வருடத்திற்கு இருமுறை இவர்கள்

அறிவுத் திறன் (7ம் பக்கத் தொப்ச்சி)

வருடத்திற்கு இருமுறை இவர்கள் ஐ.பி.ஆர்.சி.யினால் (I.P.R.C.) மீள் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். இந்தப் பாட நெறியில் சேர்த்து மூன்று மாதத்திற்குப் பின்பே மீள் பரிசீலனை முதல் முறையாக நடத்தலாம். சில மாணவர்கள் இதனைக் கடினமாகக் கருதலாம். அப்படி நேரும் காலத்தில் I.P.R.C. மாணவன் என்ன காரணங்களால் நன்றாகச் செய்யவில்லை என்பதனை ஆராய்வார். சிலசமயங்களில் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள், நோய்கள், வேறு பல காரணங்கள் இருக்கலாம். எந்த ஒரு வகுப்பிலும் மாணவன் இந்தப் பாட நெறியிலிருந்து விலகிச் சாதாரண வகுப்பில் தொடர்ந்து கல்வி பெறலாம்.

ஒன்றாறியோ மாகாணத்தின் மாணவர் தொகையில் 2வீதம் தொடக்கம் 4வீதம் மாணவர் தொகையே அறிவுத்திறன் கூடிய குழந்தைகளாக இருக்க முடியும் எனக் கருதுகின்றனர். ஏற்கனவே எங்கள் தமிழ் குழந்தைகள் பலர் இந்தப் பாட நெறியில் கல்வி பயில்கின்றனர் என்பதனையிட்டு நாம் எல்லோரும் பெருமை யடைய வேண்டும். மேன் மேலும் பல குழந்தைகளை இப்பாட நெறியில் கல்வி கற்கச் செய்வது பெற்றோர்களின் தலை

பிள்ளை வளர்ப்பு (4ம் பக்கத் தொப்ச்சி)

இவை யாவற்றையும் இன்றைய சமுதாயம் எதிர்பார்க்கின்றதா?

நமது உள்பாங்கிலே ஒரு அத்தியாவசியமான மாற்றத்தை ஏற்படுத்துதல் அவசியமாகிறது. தந்தை என்கிற அந்தஸ்து, அதிகாரி என்ற நிலையிலிருந்து ஆலோசகர் நிலைக்கு உயர்ந்தோ, தாழ்ந்தோ மாறுதல் அவசியம். நண்பனும் நின்று நாளாந்தம் பிள்ளையின் அனுபவங்களைப் பகிர்ந்து தேவையான வழிகாட்டலை நாகுக்காக நடைமுறைப்படுத்தலுக்கு போதிய சாதுரியம், பொறுமை, அவகாசம் தேவை.

அடிப்பதாலோ, வன்சொல் இயம்புவதாலோ சாதிக்க முடியாதவையை வேறு பல வழிகளில் சாதிக்க முடியும்.

குழந்தைப் பராயத்திலே மிகவும் ஒட்டியுறவாடும் தந்தைமார் அனேகமாக பிள்ளைகள் யெளவன நிலை வந்ததும் ஒரு இடைவெளியினை அதிக குடும்பங்களிலே ஏற்படுத்திக் கொள்கின்றனர். இது வரவேற்கத்தக்கதல்ல. எமது நாட்டில் இருப்பதிலும், இங்கு தான் பிள்ளைகளுக்கு உணர்வெழுச்சி ஆதரவு மிகவும் அதிகம் தேவை. பெற்றோர் அதை வழங்குதல் அவசியம். தினசரி பிள்ளைகளுடன் கலந்துரையாடுதல் அவசியமானது. அதேசமயம் அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களையும் சமமானவர்களாகப் பாவித்து நடப்போமானால், சொல்லிஞாலையே அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.

இதைவிடுத்து கோழி செட்டைக்குள் குஞ்சை வைப்பது போன்று நாம் வாழ முனைந்தால் "என்பிள்ளை" "என்பிள்ளை" என அன்பு சொரிந்து அதன் பிரதிபலனாக சில உரிமைகளை பெறமுனைந்து பெற்றார் என்கிற தகமையை முழுமையாக நிலைநாட்ட விகாந்து நிற்போமாயின் - இது ஒரு வில்லங்கம் பிடிச்ச வேலையாகவே அமையும்.


ஒன்றாறியோ மாகாணத்தின் அரசியல் தலைவர்கள் ONTARIO POLITICAL LEADERS

ஒன்றாறியோ மாகாணத்தின் அரசாங்கத்தை புதிய ஜனநாயகக் கட்சி (NDP) நிர்வாகம் செய்து வருகின்றது. இக் கட்சியின் தலைவரான பொப் ரே, ஒன்றாறியோ மாகாணத்தின் முதல்வராகப் (Premier) பணிபுரிந்து வருகின்றார்.

ஒன்றாறியோ மாகாணத்தின் எதிர்க்கட்சியாக விபரல் கட்சி விளங்குகின்றது. இக் கட்சியின் மாகாணத் தலைவரான லின் மக்லியட் (Lyn McLeod), எதிர்க்கட்சித் தலைவராக பணிபுரிகின்றார். இவ்வருட முற்பகுதியில் மேற்படி விபரல் கட்சியின் ஒன்றாறியோ மாகாணத் தலைவராக தெரிவான லின் மக்லியட் அவர்களே, கட்சியொன்றின் ஒன்றாறியோ மாகாணத் தலைமைப் பதவியை ஏற்றுள்ள முதலாவது பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் மத்திய அரசாங்கத்தை நிர்வகிக்கும் கன்ஸர்வேடிவ் கட்சி ஒன்றாறியோவில் மூன்றாவது இடத்தை வகித்து வருகின்றது. இக் கட்சியின் மாகாணத் தலைவராக திரு.மைக் ஹரிஸ் (Mike Harris) பதவி வகித்து வருகின்றார்.

இவர்கள் மூவரது படங்களும் கீழே வரிசைக் கிரம்படி பிரகரமாகியுள்ளன:



பொப் ரே NEW DEMOCRATS



லின் மக்லியட் LIBERALS



மைக் ஹரிஸ், CONSERVATIVES

கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலை

CRICKET COACHING SCHOOL

தமிழ் மாணவர்கள், சிறுவர்களிடையே அதிகரித்துக் காணப்படும் கிரிக்கெட் ஆர்வத்தினை அடிப்படையாக வைத்து, ஸ்காபுரோவில் கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஈழத்தின் புகழ் பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் (Central College) கிரிக்கெட் அணித் தலைவராகவும் திகழ்ந்த ஜெயா கனகநாயகம் இந்த Cricket Coaching Schoolஐ ஆரம்பித்துள்ளார்.

பன்னிரண்டு வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் நிரம்பப் பெற்றவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர முடியும். ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு மணித்தியாலங்களுக்கு இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.

ஒன்றாறியோ கிரிக்கெட் சங்கத்தின் அனுசரணையுடன் இந்த கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் பயிற்சியின் முடிவில் மூன்று பரிசில்கள் (Awards) வழங்கப்படுமென்று பயிற்சியாளர் ஜெயா கனகநாயகம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் 1984ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை கிரிக்கெட் அணியின் தலைவராகவிருந்து 1989 மே மாதம் அகால மரணமான கல்லூரி மாணவர் தலைவன் எஸ்.தி. அகிலன் ஞாபகார்த்தமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டின் சகல துறைகளிலும் முதன்மை பெறும் மாணவன் (The outstanding Student of the Year); இந்த ஆண்டில் அதிக முன்னேற்றம் காணப்பட்ட விளையாட்டு வீரர் (The most improved player of the year); இந்த ஆண்டின் மிக ஒழுக்கமான விளையாட்டு வீரர் (The most disciplined player of the year) ஆகிய மூவருமே விருதுகளைப் பெறுவார்கள்.

கிரிக்கெட் பயிற்சியில் சேர விரும்புவர்கள் அதுபற்றிய விபரங்களையும், விண்ணப்பப் படிவங்களையும் பெறுவதற்கு ஜெயா கனகநாயகத்துடன் (416) 299-7109 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்காபுரோவில் சாயி பஜனை

ஸ்காபுரோவில் சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபுரோ ஓபன் கல்லூரி மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் சாயி பஜனை நடத்தப்படுகின்றது. பிற்பகல் வேளையில் 6 மணி முதல் 7 மணி வரை இந்த பஜனை நடைபெறுகின்றது. மே மாதத்தில் 10ம், 24ம் திகதிகளில் இந்த பஜனை நடைபெறும்.

கவிஞர் வி. கந்தவனம் தரும் கனடியக் காட்சிகள் மனிதாபிமானம்

ஓட்டலில் நடந்த உபசாரம் சொல்லி முடியாது. சொன்னால், ஓட்டல்காரர்கள் அப்படித்தான் இருப்பார்கள்; இல்லையென்றால் அவர்கள் தொழிலை எப்படி நடத்துவதாம்?" என்ற கேள்விக்கு இடமுண்டு.

சரி. அப்பால் செல்வோம்.

பிரயாணக் களைப்பால் எனது மனைவியார் உற்சாகம் குன்றியிருந்தார். தலைச்சுற்று, தூக்கமின்மை!

எதற்கும் ஒரு டாக்டரிடம் காட்டிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம்.

ஓட்டல் வரவேற்பாளர் ஆஸ்பத்திரி அதிக தூரமில்லை என்றார். வாடகைக் காருக்குப் போன் செய்து உதவினார்.

நயாகரா வீழ்ச்சிப் பெரியாஸ்பத்திரி.

வரவேற்புப் பகுதியின் ஒழுங்கும் அழகும் சுத்தமும் எம்மை வெகுவாகக் கவர்ந்தன. நான் அதிக ஆஸ்பத்திரிகள் பார்த்ததில்லை. பார்த்தவற்றுள் இது மிகச் சுத்தமாக இருந்தது.

சுத்தம் சுகம் தரும். மனைவிக்குப் பாதி வருத்தம் போன மாதிரி.

நேரம் இரவு ஒன்பது. நோயாளிகள் அதிகம்பேர் இல்லை. அதனால் நாங்கள் அதிகம் காத்திருக்கவில்லை.

அன்னப் பட்சிகளை ஒத்த தாதி ஒருவர் பதிவாளரிடம் அழைத்துச் சென்றார். பதிவாளர் எடுத்த எடுப்பிலேயே 'ஓகிப்' என்றார். கேட்டதோடு நில்லாமல் கையை வேறு நீட்டினார். மனைவியார் என்னைப் பார்த்தார்.

'என்ன அது?'

'ஓகிப் காட்டைத் தாருங்களேன்'

'அப்படி ஒரு காட்ட் எம்மிடமில்லை. அது இருந்தால்தான் வைத்தியம் பார்ப்பீர்களா?'

'இல்லை. அது இருந்தால் நீங்கள் பணம் தரவேண்டியதில்லை. இல்லை யென்றால் பணம் கட்ட வேண்டும்.'

'கட்டுகிறேனே'

'நீங்கள் ஊருக்குப் புதிசுபோல் இருக்கு!'

'ஆமாம். இன்றுதான் வந்தோம்.'

'சுற்றுப் பயணிகளா?'

'இல்லை. அகதிகள்!'

துண்டு ஒன்றைக் கையில் கொடுத்து மனைவியைப் பரிசோதனை அறைக்குக் கூட்டிச் சென்றார் ஒருவர். நான் பின்தொடர்ந்தேன்.

அங்கு ஒரு பெரிய அம்மையார். தாதியர்கள் தலைவிபோலக் காணப்பட்டார். அன்போடும் பண்போடும் மனைவியை அணைத்து, அமர வைத்தார். சொந்தக்காரர்களை நலன் விசாரிப்பது போல விசாரித்தார். பேச்சுவாக்கில் நாங்கள் இலங்கையர் என்பதையும் தமிழர்கள் என்பதையும் அறிந்து கொண்டார்.

டாக்டர் வந்தார். பரிசோதனை செய்தார். ஊசி ஒன்று போட்டார். குளிகையும் தந்தார்.

முடிவாக அவர் சொன்னது: இரவுக்கு நல்ல தூக்கம் வரும். நாளைக்கு எல்லாம் சரியாய்ப் போய்விடும். இருப்பினும் குளிகையைத் தொடர்ந்தெடுக்க வேண்டும்.

காக கட்டச் சென்றேன்.

'வேண்டியதில்லை. வைத்தியம் உங்களுக்கு இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. கவனமாகச் செல்லுங்கள். வாழ்த்துக்கள்'

அந்த அன்னத்தின் இனிய வார்த்தைகள் காற்றில் மிதந்து, உடலைத் தழுவி உள்ளத்தைத் தொட்டன. மற்றைய அன்னங்களும் கூட நின்று சிறகை விரித்தன.

நாளே மனைவியோ இவ்வித சலுகையைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நன்றியை மிக அடக்கமாகக் கூறிக் குழைந்தோம்.

காடையில் கருணை: மாகையில் மனிதாபிமானம்.

தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந்த தாரே.

வளரும்

ரொறன்ரோ நகரில் யோகர் சுவாமிகள் குருபூசை



கொழும்புத்துறை சிவையாக சுவாமிகளின் இரு பத்தெட்டாவது மகாசமாதி குருபூசை தின நிகழ்ச்சிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 11ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் ரொறன்ரோ லாண்ட்ஸ்ரவன் கூட்டுறவு இல்ல மண்டபத்தில் மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை வழிப்பட்டவர்கள் இங்கு திரண்டிருக்கக் காணப்பட்டனர். இலங்கையில் பல வருடங்களாக கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய திரு.தி.மாணிக்கவாசகர் அவர்களும், கலாநிதி காஞ்சன அவர்களும் இங்கு சிறப்புரை நிகழ்த்தினர்.



இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிய கலாநிதி ச. முத்துலிங்கம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் இசைப் பிரிவுக் கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய திருமதி. நவராஜகுலம் உட்பட பலர் இங்கு பண்ணிசை நிகழ்த்தினர்.

சுவாமிகளின் நற்சிந்தனை (The Treasury of Luminous Life) ஆங்கில நூல் வெளியீடு இங்கு முக்கிய அம்சமாக அமைந்திருந்தது. முன்னாள் இலங்கைக் கல்விப் பணிப்பாளரும், சுவாமிகளை குருநாதராகக் கொண்டு சமயப்பணி புரிந்துவருபவருமான திரு. ரத்தினம்மா நவரத்தினம் அவர்களும், அவரது கணவர் திரு.காசிப்பிள்ளை நவரத்தினம் அவர்களும் இந்நூலை சுவாமிகளை நினைவுசூர்ந்து தொகுத்து வெளி



யிட்டிருந்தனர். திருமதி. ப. சச்சிதானந்தம் அவர்கள் நூலின் வெளியீட்டுரையை நிகழ்த்த, நிசம்ன்ட் ஹில் இந்து ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு.நா.சிவலிங்கம் அவர்கள் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவுக்கு தமிழர் தகவல் ஆசிரியர் திரு.எஸ்.திருச்செல்வம் தலைமை தாங்கினார்.

நற்சிந்தனை ஆங்கில நூலின் பிரதிகளைப் பெற விரும்புபவோர் 1383 Harmsworth Square, Oakville, Ontario, L6H 3E7 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்

திரு.தி.மாணிக்கவாசகர் உரையாற்றுவதையும், கலாநிதி ச.முத்துலிங்கம் பண்ணிசை நிகழ்த்துவதையும், திருமதி. சச்சிதானந்தம் அவர்களிடமிருந்து திரு.நா.சிவலிங்கம் அவர்கள் முதற்பிரதியைப் பெறுவதையும் இங்குள்ள படங்களில் காணலாம்.

பயணிகள், பாதுகாப்பிற்கு பாதுகாப்பளிக்க ஒழுங்கான சாரதிகளை உருவாக்கும் திட்டம்

REDUCE IMPAIRED DRIVING EVERYWHERE - RIDE

வாகனங்களில் பிராயணம் செய்பவர்களினதும் வீதிகளில் நடமாடும் பாதுகாப்பாளிகளினதும் பாதுகாப்புக் கருதி மத்திய, மாகாண போக்குவரத்து அமைச்சுகள் பல்வேறு திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவற்றுள் 'RIDE' எனப்படும் திட்டமும் ஒன்றாகும். சீரான வாகனப் போக்குவரத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் சாரதிகளையும், பிரயாணிகளுக்கும் பாதுகாப்பாளிகளுக்கும் ஊறு விளைவிக்கும் சாரதிகளையும், கண்காணிப்பதும், அவர்களை நெடுஞ்சாலைகளிலிருந்து ஒதுக்கி வைப்பதும் அத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

1977ம் ஆண்டு ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள எட்டோபிக்கோலில் (Etobicoke) பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் முகமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டம் இன்று கனடா பூராகவும் விஸ்தரிக்கப்பட்டு மிகவும் பயனளிக்கும் வாகனப் போக்குவரத்துப் பாதுகாப்பு திட்டமாக வளர்ச்சியடைந்துள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்திவந்திலும், முன்னெடுத்துச் செல்வதிலும் ரொறன்ரோ பெரும்பாக பொலிஸ் பிரிவு (Metropolitan Toronto Police) முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றது. இத்திட்டத்தைச் செயற்படுத்தும் குழுவினர் (RIDE Team) வரும் முழுவதும், நாள்தோறும் வீதிகளில் சாரதிகளை நிலையப் (திடீர்) பரிசோதனை (Spot Checks) செய்வதன் மூலம் தமது கடமைகளை ஆற்றி வருகின்றனர்.

சீரான போக்குவரத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக மது போதையும், போதை வஸ்துகளும் விளங்குகின்றன. மது போதையில் வாகனம் செலுத்துவதும் போதைவஸ்தில் வாகனம் செலுத்துவதும் கனடாவில் சட்டப்படி குற்றமாகும். இவை இரண்டும் வாகனம் செலுத்தும் ஆற்றலையும், நிதானத்தையும் பலவீனப்படுத்துகின்றன. மது போதையில் பலர் தமது வாகனம் செலுத்தும் ஆற்றல், திறமை, நிதானம் என்பவற்றைக் கூடுதலாக மதிப்பீடு செய்து (Over Estimate) விடுகின்றனர். இது இறுதியில் விபத்துக்கு காரணமாகி விடுகின்றது.

எனவே மதுபோதையிலுள்ளவரும் போதை வஸ்துக்குட்பட்டவரும் வாகனத்தைச் செலுத்தாது சாரதியின் ஆசனத்தில் இருந்தாலும் அது கனடாவில் சட்டப்படி குற்றமாகும். அருந்திய மதுவின் அளவு, உட்கொண்ட நேரம், அருந்திய உணவு அதன் அளவு, நேரம் என்பவற்றுக்கேற்ப வாகனம் செலுத்தும் ஆற்றலும் பாதிக்கப்படும். இரத்த ஓட்டத்தில் போதை படிப்படியாகச் சேர்ந்து அதிகரிக்கும் போது தூரத்தை மதிப்பீடு செய்தல் (Judging Distance) தெளிவான பார்வை (Vision) அவதானம், கவனிக்கும்

தன்மை, அவ்வப்போது ஏற்படும் எதிர் பாரா நிலமைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் ஆற்றல் என்பன பாதுகாப்பிற்குள்ளன.

போதையில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்த ஒரு சாரதியையும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நிறுத்தி பரிசோதிக்கும் அதிகாரம் RIDE குழுவினருக்கு உண்டு. அவர்கள் சாரதியை வழிமறித்து பரிசோதிக்கும்போது Road-side Screening Dvice என்ற கருவியினால் கவாசிக்கும்படி கோருவர். இக்கருவி மூலம் சாரதி மதுபோதையில் உள்ளாரா என உறுதிப்படுத்தும் பட்சத்தில் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரண்டாவது பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். இதனை Breathalyzer Test என அழைப்பர். இப்பரிசோதனை மூலம் இரத்தோட்டத்தில் கலந்துள்ள போதையின் அளவு கணிப்பீடு செய்யப்படும். போதையின் அளவு 0.08க்கு குறைவாக, ஆனால் 0.05க்கு அதிகமாக இருப்பின் சாரதியின் வாகனம் செலுத்தும் அனுமதிப் பத்திரம் (Driver's Licence) 12 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்படும். (அதாவது போதை தெளியும் வரை)

வே.விவேகானந்தன் பி.ஏ.(சிறப்பு) இலங்கை

மேலும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப் பத்திரம் RIDE குழுவினரால் பரிமுதல் செய்யப்படும். 12 மணித்தியால இடைநிறுத்தம் எப்போது முடிவடையும்? என்பது பற்றியும், மீண்டும் சாரதி அனுமதிப் பத்திரத்தை எங்கு பெற்றுக் கொள்வது? என்பது பற்றியும் உடனடியாக சாரதிக்கு RIDE குழுவினரால் தெரிவிக்கப்படும். வாகனத்தைத் தொடர்ந்து செலுத்த ஒருவரும் இல்லாதவிடத்து சாரதியின் செலவில் வாகனம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படும். இரத்த ஓட்டத்தில் போதையின் அளவு 0.08க்கு அதிகமாக இருக்கும்போது, இரண்டாவது பரிசோதனைக்கு சாரதி மறுப்பு தெரிவித்தால் ஓர் வைத்தியரிடம் அவர் இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவார். அதற்கும் சாரதி மறுப்புத் தெரிவித்தால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படுவார். போதையின் அளவு 0.08க்கு குறைவாக இருப்பினும் மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற காரணத்திற்காக சட்டரீதியான விசாரணைக்கு உள்ளாக நேரிடும்.

மதுபோதை போன்றே போதை வஸ்துக்களும் சீரான போக்குவரத்தைக் களங்கப்படுத்துகின்றன. சட்ட ரீதியற்ற போதை வஸ்துக்கள் மட்டுமன்றி, சட்ட ரீதியான வைத்தியர்களால் அனுமதிக்கப்படும்

மருந்து வகைகளும் சில வேளை வாகனம் செலுத்தும் ஆற்றலைப் பாதிக்கின்றன. எனவே வைத்தியரிடம் மருந்து வகைகளைப் பெறும்போதும், மருந்தகங்களில் மருந்து வகைகளை வாங்கும் போதும் அவற்றில் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் கேட்டறிந்து கொள்ளுதல் அவசியமாகும். மேலும் மருந்து வகைகளுடன் தரப்படும் விபரங்களையும் வாசித்து விளங்கிக் கொள்ளுதலும் அவசியமாகும். சில மருந்து வகைகளை மதுவுடன் கலந்து உட்கொள்ள வேண்டியிருக்கும். இது குறித்து சாரதிகள் மிகவும் கவனமாயிருக்க வேண்டும்.

மதுபோதையிலும் போதை வஸ்திலும் வாகனம் செலுத்தும் சாரதிகள் நெடுஞ்சாலை போக்குவரத்துச் சட்டம், குற்றவியல் சட்டம் என்பவற்றின் மூலம் பல்வேறு வகையான தண்டனைகளைப் பெறுகின்றனர். மேலும், அக்குற்றம் முதன்முறையாக இடம் பெற்றதா? இரண்டாம் முறையாக இடம் பெற்றதா? அல்லது பல தடவைகள் இடம் பெற்றுள்ளதா? என்பவற்றைப் பொறுத்தும் தண்டனை வேறுபடுகின்றது. பொதுவாக இக்குற்றம் புரிந்தவர்கள் மீது குற்றப்பணம் (Fine) விதிப்பதற்கும் 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிப்பதற்கும், சட்டம் இடமளிக்கின்றது. மத்தியில் அரசு சட்டத்தின் பிரகாரம் 3 ஆண்டுகள் வரை சாரதி வாகனம் செலுத்துவதிலிருந்தும் தடுத்து வைக்கப்பட முடியும். பாதுகாப்புக் காயம் விளைவிப்பின் 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படவும் சாரதியின் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம் செய்யப்படவும் கூடும். விபத்தின்போது பாதுகாப்பு இரப்பின் 14 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மத்திய அரசு சட்டத்தின் பிரகாரம் எவ்வளவு காலம் தண்டனை விதிக்கப்படுகின்றதோ அவ்வளவு காலம் நெடுஞ்சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழான தண்டனைகளும், இடை நிறுத்தங்களும் நீடிக்கப்படும்.

மதுபோதையிலும் போதை வஸ்திலும் வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் விபத்துக்களினால் பொருட்சேதம் மட்டுமன்றி உடல் காயம், உயிர் சேதம் என்பனவும் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் நடவடிக்கை ஈடு செய்ய காப்புறுதித் தாபனங்கள் மறுப்புத் தெரிவிக்கலாம். வைத்திய செலவை ஏற்றுக் கொள்ள ஒன்ராறியோ சுகாதார காப்புறுதி திட்டம் (OHIP) மறுப்புத் தெரிவிக்க முடியும். தொழிலு இழக்க நேரிடும். தண்டனைகள் நீங்கிய பின் மீண்டும் வாகனம் செலுத்த தொடங்கும் போது காப்புறுதிக்கான கட்டுப்பணம் இரு மடங்காகவோ, மூம்மடங்காகவோ அதிகரிக்கலாம். இவற்றைத் தவிர்க்க வேண்டுமாயின் மதுபோதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இலங்கை விஜயத்தில் கண்டதும், கேட்டதும்; நிம்மதியற்ற வாழ்வும் அநியாய மரணங்களும்!

CANADIAN HUMAN RIGHTS MISSION TO SRILANKA

இந்து மகா சமுத்திரத்தில் ஒரு சொர்க்கம் என 'எயார் லங்கா'வின் விளம்பரங்கள் அறிவிக்கின்றன.

அங்கு சென்றால், வன்செயல்களில் தாங்கள் இதுவரை ஈடுபடுவதில்லை எனவும், அத்துமீறல்கள் எவற்றையும் இதுவரை புரியவில்லை எனவும் ஸ்ரீலங்கா பிரதமர் தெரிவிக்கின்றார்.

இக்கருத்தினையே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரமுகர்களும் பிரதிபலிக்கின்றனர். சர்வ வல்லமை பெற்றவராகத் தம்மைக் கூறிக் கொள்ளும் ஜனாதிபதிக்குக்கூட அந்த வல்லமைகளில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி, எம்மைச் சந்திக்க முடியவில்லை. மாறாக அவரைச் சந்திக்க எடுத்த முயற்சிகளைக்கூட ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கவே முடிந்தது.

பிக்குமார் பலருடன் நாம் சந்திப்பதற்கு எடுத்த முயற்சிகள் கூட அவர்களால் ஒரு மிரட்சியுடன் தவிர்க்கப்பட்டது.

சந்தர்ப்பம் சந்தர்ப்பமளித்தால், யாழ் குடாப் பகுதியில் எம்மைச் சந்திக்கவும், அல்லது கால அவகாசம் அனுசூலமாக விருந்தால் குடாவிற்கு வெளியே எம்மைச் சந்திக்கவும் புலிகளின் தலைமைப் பீடம் தயாராக இருப்பதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டது.

அரச உயர் அதிகாரிகள், எதிர்க்கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள், ஆளும் கட்சியினர், ராணுவ அதிகாரிகள், மனித உரிமைக் குழுக்கள், சாமானியர்கள், போராளிகள், போராட்டக் குழுக்களின் பிரபலஸ்தர்கள், பொதுமக்கள் என பலரைச் சந்தித்தோம். பல பிரச்சனைகள் அவசப்பட்டன. இதயங்களைப் பேச வைத்து அந்த அனுபவங்களுடன் உரையாடியது எளிதில் மறக்க முடியாதது.

எமது குழு இவ்விரண்டு பேராக, நான்கு குழுக்களாகப் பிரிந்து, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்தது.

எக்காரணத்தைக் கொண்டும் வவுனியாவிற்கு அப்பால் யாழ்ப்பாணப் பிரதேசத்துக்குச் செல்ல எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக் கூறி எமது விண்ணப்பம், அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

யாழ் பிரதேசத்தில் மக்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்ற எமது கேள்விக் குழம் பதில் தர அவர்களால் முடியவில்லை.

வவுனியா, மட்டுநகர் பகுதிகளில் சுமார் 100 யார் இடைவெளிக்கு ஒர் காவல் முகாம் என்ற வீதத்தில் பல காவல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்தைச் சீராகச் செய்ய முடியாமல் ஆங்காங்கே பல குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி "பம்புகள்" உபத்திரவம் வேறு!

தாம் சம்பந்தி அறிக்கைக்கும் அப்பால், தம்முடன் வாழும் ஈழவர்கள் இவை என்பதை, இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த கனடிய மனித உரிமைக் குழுவின் தலைவி வண. பாக்ஸ் லூயிஸ் வில்சனும் குழுவின் இணைப்பாளரான டெரின் கிப்சனும், ரொண்டோவில் நடைபெற்ற இரண்டு கருத்தரங்குகளில் தெரிவித்திருந்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சில இங்கே தொகுத்துத் தரப்படுகின்றது.

ராணுவ முகாம்களிலும் எம்மைப் பணிவுடன் நடாத்தினர். அதே போல புலிகளின் முகாம்களிலும் எம்மைப் பணிவுடன் நடாத்தினர்.

இவ்விரண்டு பிரதேசங்களிலும் பகலில் முற்று முழுதாக ராணுவ ஆட்சியும் இரவில் புலிகளின் ஆட்சியும் நடைபெறுகின்றன.

யாழ் பிரதேசம் முழுக்க முழுக்க புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அங்கிருந்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகளுக்கு மக்களின் ஆதரவு அநேகமாக பெருகியுள்ளதாக அபிப்பிராயம் தெரிவித்தவர் பலர். புலிகளது அடாவடித்தனங்களை மீற முடியாமல் பரிதவிப்பவர்கள் அங்குள்ள அப்பாவித் தமிழ் மக்கள் என்பது வேறு சிலரது கணிப்பு.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளால் விடுதலைப் புலிகள் மீது ஏற்பட்ட ஆத்திரமும் ஆவேசமும் இன்னமும் முஸ்லிம்களுக்கு தனிநிந்தபாடிலை. ஆனால் இலங்கை அரச படைகளே, புலித்தோல் போர்த்திக் கபடநாடகமாடியது என்கின்ற மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் தளபதி கரிகாலன்.

கொக்கட்டிச்சோலைப் படுகொலைக்கு இலங்கை அரச விடுதலைப் புலிகளையே காரணமாகக் காட்டுகின்றது. ஆனால் அங்குள்ள மக்களோ இலங்கை அரசே திட்டமிட்டுச் செய்த சதியென கருதுகின்றனர். 1989ம் ஆண்டுக்குப் பின் 3500 பேரை காணவில்லை எனவும், இவர்கள் அரச படைகளால் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் தடுப்புக் காவலில் இருந்து மாயமாய் மறைந்தனர் எனவும் எமக்குத் தரப்பட்ட மகஜர் ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரச படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தொகை இதனைவிட பல மடங்கு அதிகமாகும் என எமக்கு வேறு ஒரு சாரரால் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களின் மரணங்களையும், சடலங்களையும் உரியவர்களிடம் முறையே தெரிவிக்கவும், சேர்ப்பிக்கவும், வேண்டும் என்பது மக்களின் பரவலான கோரிக்கையாக இருந்தது.

கண்டிக்குச் சென்ற தூதுக்குழுவின் நகர மேயரையும் சில பிக்குமார்களையும் சந்திக்க முடிந்தது. இவர்களது நியாயங்களும் அரசின் சார்பானதாகவே இருந்தது. பேராதனை பல்கலைக்கழக மாணவர்களிடமும், பேராசியர்களிடமும் இலங்கையின் பிரச்சினைகள் தொடர்பாகவும் வன்செயல்கள் தொடர்பாகவும் கேட்டதற்கு மெளனமே பதிலானது. தாமுண்டு தமது புத்தகங்கள் உண்டு என்றே இருந்தனர். ஏன்தான் சோலி என்றே?

மலையகப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் என்ற பீதி வலுவடைந்து வருகின்றது. இந்தப் பீதியைப் பரப்பிவிடும் அரச படைகளே அதனை ஊர்ஜிதம் செய்வதுபோல அப்பாவி மலையகத் தமிழர்களைப் பிடித்து அடித்து வதைத்து கொடுமைகள் புரிகின்றனர்.

வடகிழக்கு மாகாணங்கள் இணைவதால் தமிழ் மக்களிடையே தாம் ஒரு சிறுபான்மையராகி விடுவோமோ என்ற அச்சம் முஸ்லிம் மக்களுக்கு நிறைய இருப்பதையும் எமது விஜயத்தின் போது அவதானிக்க முடிந்தது.

தென் இலங்கை மக்களும் நிம்மதியாக வாழ்ந்தபாடிலை. ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவர் பயங்கரவாதத்துக்கு அநியாயமாகப் படுகொலையாகியுள்ளார் என்றே தெரிய வருகின்றது.

நாம் பங்குபற்றிவிருந்த மனிதவதை பற்றிய சித்திரக் கண்காட்சியொன்று, முதல் நாள் இரவோடிர்வாக களவாடப்பட்டது. எமது இலங்கைப் பயணத்துக்கான செலவுகளை Canadian Solidarity Forum for Sri Lanka என்ற அமைப்பும் மூன்று கிறிஸ்தவ திருச்சபைகளும் பொறுப்பேற்றிருந்தன.

இலங்கை அரச அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வேண்டும். அத்துடன் சர்வதேச கண்காணிப்புடன் இலங்கை அரசும் போராட்டக் குழுக்களும் யுத்த நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவைதான் இலங்கை மக்களின் நிம்மதியான உடனடித் தேவைகளாகும்.

19 வயது ஸ்பொன்ஸ் மார்ச் 27 முதல் அமல்

பத்தொன்பது வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை குடும்ப உறவினர் பட்டியலிலிருந்து நீக்கும் திட்டம் மார்ச் மாதம் 27ம் திகதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன் பிரகாரம் இனிமேல் 19 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் முழுநேர மாணவராகக் கல்வி கற்றால், அவர்களின் பராமரிப்பை சம்பந்தப்பட்ட ஸ்பொன்ஸர்காரர்கள் கவனித்து வருவதாக போதிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் மட்டுமே ஸ்பொன்ஸர் செய்ய முடியும். இந்தப் புதிய நடைமுறை இலங்கைத் தமிழ்க் குடும்பங்களை மோசமாகப் பாதிக்கப்போகின்றது.

19 வயது ஸ்பொன்ஸ் மார்ச் 27 முதல் அமல்

பத்தொன்பது வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை குடும்ப உறவினர் பட்டியலிலிருந்து நீக்கும் திட்டம் மார்ச் மாதம் 27ம் திகதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன் பிரகாரம் இனிமேல் 19 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் முழுநேர மாணவராகக் கல்வி கற்றால், அவர்களின் பராமரிப்பை சம்பந்தப்பட்ட ஸ்பொன்ஸர்காரர்கள் கவனித்து வருவதாக போதிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் மட்டுமே ஸ்பொன்ஸர் செய்ய முடியும். இந்தப் புதிய நடைமுறை இலங்கைத் தமிழ்க் குடும்பங்களை மோசமாகப் பாதிக்கப்போகின்றது.

SUCCESSFUL FORUM IS HELD ON HOUSING AND NEW IMMIGRANT COMMUNITIES !!


We must look at the underlying cultural values of the country in order to understand the housing situation. Its a system problem not just a project problem and is linked to our society's values of consumerism and an assumption that housing low-income people is charity.

These were some of the comments made by **Bill Bosworth of Homes First Society** at the consultative forum "Housing and New Immigrant Communities" on March 26, 1992.

This successful forum brought together new immigrants, social service representatives, and government decision-makers to discuss and search for solutions to the housing problems that new immigrants face. The Conference attended by over 140 people was put together by S.H.E.N. (Scarborough Housing Education for Newcomers) a newly formed coalition of agencies concerned with educating newcomers in their primary languages about housing in Metro Toronto and funded by the Ministry of Citizenship - Anti-Racism Secretariat.

SHEN has already held one successful workshop in Spanish with the Latin-American community and has plans to hold others with the Tamil, Somali and Polish communities. The members of SHEN represent groups of housing, legal and multicultural agencies such as: Scarborough Housing Help Centre, Catholic Immigration Bureau - Scarborough, West Scarborough Community Legal Services, YMCA Scarborough Area, Youth Employment Service, Metro Tenants Legal Services, and West Scarborough Neighbourhood Community Centre, Access to Permanent Housing for new Canadians and Scarborough Access to Permanent Housing Committee.

The Forum began with testimonials by women from various immigrant communities who talked about their own personal difficulties in finding housing after leaving abusive relationships. Magdalena Hernandez spoke about the Latin-American community's efforts in building various Cooperative Hous-



ing Projects in London, Ontario. The group felt inspired by their accomplishments. Participants at the Forum then broke up into four strategy sessions for the day in order to discuss the following topics:

- 1) Alternative Models for Affordable Housing
- 2) Municipal Planning Challenges and New Immigrant Communities
- 3) Rethinking M.T.H.A.
- 4) Immigrant Women and Housing

CHRISTINE CHUN
Co-ordinator
Scarborough Housing Help Centre

The discussions were lively, informative and in some cases provocative. As Thiru says " I found the discussions on alternative models interesting. There seem to be new possibilities opening up that the Tamil Community can utilize." Recommendations that came out of that strategy session emphasized the need for greater accessibility to the non-profit, development process by new Canadians and need for greater utilization of new Canadians expertise and differing views on building housing in the plan-

ning and process.

The Strategy Session that looked at Municipal Planning Challenges talked about how different by-laws affect the everyday lives of Immigrants, (e.g. basement apartments.) Discussions then focused on how new immigrant communities can mobilize in order that the inadequacy of these by-laws can be dealt with and charged.

The Strategy Session on M.T.H.A. was lively, as many of the problems that people encounter in public housing are serious and people feel strongly about the importance of solving them. It was helpful that staff from MTHA were there to listen to these issues and later in the day there was more focus on possible solutions; such as forming partnerships between MTHA and social service or ethnic community agencies to work together on resolving the problems at MTHA.

The Strategy Session on Immigrant Women and Housing was well attended, as more than 25 women got together to talk about the issues that affect them and the areas of greatest need for them. Several areas of concerns were: lack of access to services because of lack of English language skills, lack of housing options for abused women, problems with immigration regulations that trap women into having to stay in abusive relationships, overcrowding in housing that leads to increased family stress, and discrimination of women by landlords, among others.

At the end of the day, the strategy session groups reported back to the larger group. There was a consensus from everyone attending that the issues raised must be discussed further, so that strategies and plans of action can be outlined. Therefore smaller working groups have been formed to continue the work. For more information on how to become involved call 285-8070. (SHHC)



கனடா தமிழர் தேசிய மன்றம் இவ்வாண்டு முதல் வழங்கவிருக்கும் "கல்வித் திறமை விருது"

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் என்றுமே கல்விக்கு முதலிடம் வழங்குவார்கள். "கல்வியே கருந்தனம்" என்பது தமிழ் முதுமொழி. தமிழர்கள் கணிதம், விஞ்ஞானம், இலக்கியம், வான சாஸ்திரம், கலை ஆகிய அனைத்துத் துறைகளிலும் பல்லாண்டு காலமாக ஈடுபாடு கொண்டு, முன்னணி வகித்து வந்துள்ளனர்.

நெருக்கடியான காலங்களிலும் கூட கல்விச் செல்வத்தை எமது பரம்பரை பின் தள்ளி விடவில்லை. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெருந்தொகையான தமிழர்கள் கனடாவிலும், அமெரிக்காவிலும் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் துறைகளில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக முன்னணியில் திகழ்ந்து வருகின்றனர். கல்வித் துறையில் கனடாவில் வாழும் தமிழ் இளைஞர், யுவதிகள் கடந்த பத்தாண்டுகளாக குறிப்பிடத்தக்களவுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

சொந்தநாட்டிலும், வெளிநாடுகளிலும் கல்வி பயிலும் எம்மவர்களின் கல்வித் திறமையை கௌரவிக்கவும், ஊக்கு

விக்கவுமென கனடாத் தமிழர் தேசிய மன்றம் பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முதல் அங்கமாக, இந்த ஆண்டில் கனடாவின் உயர் வகுப்புப் பாடசாலைகளில் கல்வி கற்று, பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகும் மாணவருக்கு "கல்வித் திறமை விருது" வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் டாலர்கள் பணமாக இந்த விருது அமையும். பல்கலைக் கழகத் தெரிவுக்குப் பெறும் கல்வித் திறமைகளுடன், அவர்களின் தலைமைத்துவப் பண்பையும் இந்த விருது கொண்டிருக்கும்.

1992ம் ஆண்டின் கோடைகால பல்கலைக்கழகக் கல்விக்குத் தெரிவு செய்யப்படும் தமிழ் மாணவ, மாணவிகள், குறிப்பிட்ட விருதினைப் பெற விரும்பினால், அதற்கான விண்ணப்பப் பத்திரத்தைப் பெறுவதற்கு கீழுள்ள முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 1992 ஜூன் 29

விலாசம்: கீழே ஆங்கிலப் பகுதியின் அடியில் தரப்பட்டுள்ளது

National Association of Canadian Tamils (NACT) announces an Excellence in Education Award

The pursuit of knowledge has been the bedrock of the history and civilization of the Tamil people. The community has excelled in Mathematics, astronomy, science, literature and arts for millennia.

The overwhelming importance attached to education has been the greatest asset of Tamil people even in times of great distress. This tradition naturally continues in the newly adopted homelands across the globe. Many Tamils have excelled in science, engineering and medicine, in business, industry and academia in cities all across Canada and the United States over the last twenty five years. The Tamil community in Canada has grown at an exponential rate in the last ten years. A very talented group of young men and women are emerging from our educational institutions.

The National Association of Canadian Tamils (NACT) has planned a series of programmes to promote and recognize excellence in education of young Tamil men and women,

at home and abroad. As part of this programme, we are pleased to announce an annual Excellence Award in Education for an outstanding Canadian secondary school graduate who plans to begin his or her studies at a Canadian university in the Fall of 1992.

This award, valued at \$1,000, is designed to recognize excellence in academic achievements and the display of strong leadership skills and service by the students.

If you are planning to graduate in the Summer of '92 and are interested in being considered for this award, please write to the following address for an application form.

Chair, Excellence Award Selection Committee
National Association of Canadian Tamils
c/o P. O. Box 3, Station F
Toronto, Ontario. M4Y 2L4

The closing date for completed application forms is June 29, 1992

றிசமன்ட் ஹில் இந்து ஆலயத்தில் சும்பாபிஷேகம்

றிசமன்ட் ஹில் இந்து ஆலயத்தில் ஸ்ரீமுருகப் பெருமானுக்கும், ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 12ம் திகதி வரை ஆகம விதிகளின் பிரகாரம் விமான சும்பாபிஷேகம் விமரிசையாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவிலிருந்து பிரம்மஸ்ரீ விசுவநாத சூருக்களும், இந்தியாவிலிருந்து பிரம்மஸ்ரீ சாம்பஸ்ரீ சிவாச்சாரியாரும், வைஷ்ணவ சிரோன்மணி வரதராஜ பட்டர், மற்றும் பல சிவாச்சாரியார்களும், வைஷ்ணவ ஆச்சாரியர்களும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். பன்னிரண்டு ஹோம குண்டங்கள் நிறுவப்படுகின்றன. கலசத்தில் நிரப்ப, 5 மஹா சமுத்திரங்களிலிருந்தும், பல்வேறு நதிகளிலிருந்தும், புண்ணிய தீர்த்தங்களிலிருந்தும் நீர் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஸ்ரீ முருகப் பெருமானின் சும்பாபிஷேகம் ஜூலை 1ம் திகதி தொடங்கி 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் 'சும்பாபிஷேக' வைபவமாக நடைபெறும். ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கு ஜூலை 9ம் திகதி தொடங்கி, 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் 'சும்பாபிஷேக' விழா நடைபெறவிருக்கிறது.

சும்பாபிஷேகத்தையொட்டி பல விஷேஷ பூசைகள், ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு 'சஹஸ்ர சங்காபிஷேகம்' என்னும் 1008 சங்குகள் மூலம் விஷேஷ பூசை நடைபெறும். மற்றும், பெருமானுக்கும் முருகனுக்கும் 'லக்ஷார் சனை' என்னும் 100 சஹஸ்ரநாம அர்ச்சனைகள் நடக்கும். சும்பாபிஷேகம் முடிந்ததும், இரண்டு சன்னதியிலும் 45 நாட்களுக்கு, மண்டலாபிஷேகம் நடைபெறும். மேலதிக விபரங்களை ஆலய நிர்வாகத்துடன் 883-9109 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு பெறலாம்.

தமிழிசை கலா மன்றம் சிறப்பாக நடத்திய இரண்டு நாள் இசைவிழா - ஒரு கண்ணோட்டம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கு அங்குராப்பணம் செய்யப்பட்ட தமிழிசை கலாமன்றம் தனது இசை

பலரது கவனத்திற்கும் கொண்டு வருவ தற்காக இதனை எழுதத் தூண்டியுள்ளது.

அடுத்தடுத்த விழாக்களை நடத்தும் பொழுது தமிழிசைக் கலா மன்றத்தினர் மேடை அலங்காரங்களில் சற்றுக் கவன மெடுக்க வேண்டுமென விரும்புகிறோம். இசைவிழாவாக இருப்பதனால் எமது பண்பாட்டம்சங்களாகிய குத்து விளக்கு, நிறைகுடம், மேடையலங்காரம் மற்றும் பனர் (Banar) என்பன நிகழ்ச்சிகளுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும். விழா ஆரம்பத்தில் ஒரு குறுகிய நேரத்துக்கு மங்கல இசையை (நாதஸ்வரம்) ஒழுங்கு செய்திருக்கலாமென எண்ணத் தோன்றுகின்றது.

இசையிலும் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கு இவ்விசை விழா சந்தர்ப்பம் கொடுக்கப்பட்ட போதிலும் இசையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர், ஒரு குறிப்பிடத்தக்க தராதரம் வரும் வரை மாணவரை மேடையேற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். இரண்டு, மூன்று, கிர்த்தனைகளை மட்டும் படித்துவிட்டு மாணவரை மேடையேற்றியது போல் சில நிகழ்ச்சிகள் தென்பட்டன. எனினும் ஓரிரு சிறுவர் மிகச் சிறு பிராயத்திலேயே இசைத்திறமையை நன்கு வெளிக் கொணர்ந்தார்கள்.

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்நகரில் இந்நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் குறைவாக இருந்தமை மனதுக்கு வேதனையைத் தருகின்றது. பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகள் இருந்தாலும் எமது மொழி, கலை, கலாசாரத்தை எமது இளஞ் சந்ததியினர் மத்தியில் பரப்புவதற்கென ஒழுங்கு செய்யப்படும் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது இங்கு வாழும் ஒவ்வொரு தமிழினதும் அளப்பரிய கடமையாகும்.

தமிழிசை கலா மன்றம் இத்தகைய வருடாந்த இசைவிழாக்களை நடத்துவதுடன் மட்டுமல்லாது மாதாந்த அடிப்படையில் சில சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்தால் நிகழ்ச்சிகளின் தராதரம், கலைஞரின் ஊக்கம் அதிகரிக்கும்.

அடுக்கப்பட்ட முறையிலிருந்து ஒலியமைப்பு, மேடையமைப்பு உட்பட நடத்தப்பட்ட முறைவரை விழா அமைப்பாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். குறிப்பாக, குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சி ஆரம்பமாகியதும், சோர்வின் நிச்சய கற்றுப்பாக இயக்கப்பட்ட நிகழ்ச்சி மாற்றங்களும் சிறப்பாக இருந்தன. தமிழ் மொழியில் பரிச்சயமேயில்லாத சிறுர்களை இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மேடையேற்றுவதென்பது அவ்வளவு இலேசான காரியமல்ல.

யில் பரப்புவதற்கென ஒழுங்கு செய்யப்படும் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது இங்கு வாழும் ஒவ்வொரு தமிழினதும் அளப்பரிய கடமையாகும்.

தமிழிசை கலா மன்றம் இத்தகைய வருடாந்த இசைவிழாக்களை நடத்துவதுடன் மட்டுமல்லாது மாதாந்த அடிப்படையில் சில சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்தால் நிகழ்ச்சிகளின் தராதரம், கலைஞரின் ஊக்கம் அதிகரிக்கும்.



விழாவை சமீபத்தில் ஸ்காபுரோ வோபன் கல்லூரி மண்டபத்தில் நடத்தியது. இவ்விசை விழாவில் பங்குபற்ற இருந்த கலைஞர்களின் அதிகரித்த எண்ணிக்கை காரணமாக, மார்ச் மாதத்தில் ஒரு பகுதியும் ஏப்ரல் மாதம் முதற் பகுதியில் இன்னொரு பகுதியுமாக இது நடத்தப்பட்டது. பெருமளவுக்கு இளங்கலைஞர்களையும், இசையிலும் மாணவரையும் கொண்டு நாடாத்தப்பட்ட இவ்விசை விழாவினை நடத்திய தமிழிசை கலாமன்றத்தினருக்கும், பங்குபற்றிய கலைஞருக்கும் எமது பாராட்டுகள்.

இவ்விசை விழாவில் வாய்ப்பாட்டுடன், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, கடம், கஞ்சிரா, வயலின் ஆகிய பல்வேறு இசைக்கருவிகளும் தனித்தனியாகவும், பக்க வாத்தியமாகவும், கூட்டாகவும் இசைக்கப்பட்டன.

சொந்த நாட்டிலேயே அகதிகளாகி எமது கலை, கலாசாரத்தை வளர்க்க முடியாத நிலையில் இடம்பெயர்ந்து வந்து பல்வேறு மேலைத் தேச நாகரிகமும் சங்கமித்துள்ள கனடாவில், எமது கலை, கலாசாரத்தை வளர்க்கக் கூடிய சாதகமான சூழ்நிலை இருப்பதும், இத்தகைய இசை விழாக்களை நடத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைத்திருப்பதும் ஒரு வரப்பிரசாதமென்றே கொள்ள வேண்டும். தாய் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பமனோநிலையிலும் எமது கலைஞர்களும், கலைபயிலும் மாணவரும் தமிழ் இசையில் காட்டிவரும் ஆர்வத்துக்கு எமது வாழ்த்துக்கள். இரு பிரிவுகளாக நடந்தேறிய இவ்விசை விழாவில் நிகழ்ச்சிகளைப் பற்றி தனித்தனியாக விமர்சனம் செய்வது எமது நோக்கமல்ல. எனினும் பல்வேறு இடர்பாடுகளின் மத்தியிலும் எமது மொழி, கலை, கலாசாரத்தை எமது இளைஞர் சந்ததியினர் மறக்காமலிருப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்காகவே சில விடயங்களை


ஆரம்ப முயற்சியாக நடத்தப்பட்ட இவ்விசை விழாவில் சில கலைஞர்களுடைய திறமை மிக உயர்ந்ததாகவும், நிகழ்ச்சிகள் தரமானவையாகவும் இருந்தன. இத்தகைய தராதரம் நிறைந்த கலைஞர்க

கலாநிதி இ. மதனாகரன்

எங்கு குறைந்தது 30 நிமிட நேரமாவது கிடைத்திருந்தால் திறமை கூடுதலாக வெளியிட்டிருக்கும். நிகழ்ச்சி நிரல் தயா



ரிக்கப்பட்ட முறையிலிருந்து ஒலியமைப்பு, மேடையமைப்பு உட்பட நடத்தப்பட்ட முறைவரை விழா அமைப்பாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். குறிப்பாக, குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சி ஆரம்பமாகியதும், சோர்வின் நிச்சய கற்றுப்பாக இயக்கப்பட்ட நிகழ்ச்சி மாற்றங்களும் சிறப்பாக இருந்தன. தமிழ் மொழியில் பரிச்சயமேயில்லாத சிறுர்களை இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மேடையேற்றுவதென்பது அவ்வளவு இலேசான காரியமல்ல.



ஈழத்தமிழர் தகவல் நிலையத்தின் சிபார்சில் ஆறு பேருக்கு தொண்டர் சேவை விருதுகள் RECOGNIZING THE CONTRIBUTION OF VOLUNTEERS



கூனடிய நாட்டைப் பொறுத்தளவில் Volunteer Service எனப்படும் தொண்டர் சேவையானது, மிக முக்கியமான ஒரு பொதுப்பணியாகக் கருதப்பட்டு வருகின்றது. பலஇன, பலமொழி, பல கலாசார மக்களைக் கொண்ட கனடாவில், சகல மக்களதும் சகல தேவைகளையும் அரசாங்க மட்டத்தினால் கவனிப்பதென்பது இலகுவான விடயமல்ல. இதனாலேயே தொண்டர் சேவையை அமைப்பு ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் மேற்கொள்பவர்களுக்கு அரசாங்க நிர்வாகத்தினால் ஊக்கமும், ஆதரவும் வழங்கப்பட்டு வருகின்றது.

ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் கடந்த பல வருடங்களாக தொண்டர் சேவையில் ஈடுபடுவானவர்களின் ஊடாகத் தெரிந்தெடுத்து, விருது வழங்கிக் கௌரவித்து வருகின்றது. இந்த வகையில் 1992ம் ஆண்டுக்கான விருது வழங்கும் திட்டத்திற்கு மொத்தம் 700பேர் ஒன்ராறியோவின் சகல பகுதிகளிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் அரைவாசிப் பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் (ஏப்ரல்) 7ம் திகதி மாலை ரொறன்ரோ Roy Thomson மண்டபத்தில் நடைபெற்றது.



சமூகசேவை, சுகாதார சேவை, அங்கவீன சேவை, கல்விச் சேவை, குடியிருப்புச் சேவை, வெகுஜன தொடர்புச் சேவை என்று பல்வேறு சேவைகளையும் சேர்ந்த பலர் தொண்டர் சேவை விருது பெறுவதற்கு இம்முறை தெரிவானது குறிப்பிடத்தக்கது. 15 வருட சேவை, 10 வருட

சோதி கந்தையா (இனாயபாரதி), திரு.பரமு ரவீந்திரன், திரு.அலோய் இரத்தினசிங்கம் ஆகியோரே குறிப்பிட்ட ஐவருமாவர். இவர்களுள் முதல் நான்கு பேரும் நேரில் சமூகமளித்து விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.



இருபத்து நான்கு வயதுக்குட்பட்டவர்களின் சேவை விருதுக்கு ஸ்காபிரோ பாடசாலையொன்றின் மாணவியான செல்வி சிந்து சண்முகநாதன் ஈழத்தமிழர் தகவல் நிலையம் சிபார்சு செய்திருந்தது. இவருக்கு அமைச்சர் எலெய்ன் ஸியம்பா விருது வழங்கிக் கௌரவித்தார்.

திருமதி ஜெகஜனனி சிவலிங்கம், செல்வி சிந்து சண்முகநாதன் ஆகியோர் அமைச்சர் எலெய்ன் ஸியம்பாவிடமிருந்தும், திரு.சிவசோதி கந்தையா அமைச்சர் ஹரேன் ஹஸ்லாம் அவர்களிடமிருந்தும் விருது பெறும் படங்கள் மேல் வரிசையிலுள்ளன. நடுவில் விருது பெற்றவர்கள் இரு அமைச்சர்களுட

சேவை, 5 வருட சேவை என்ற அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன. இதுதவிர 24 வயதுக்குட்பட்ட இளைஞர்/யுவதிகள் தொண்டர் சேவைக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

ஒன்ராறியோ குடியரிமை அமைச்சர் எலெய்ன் ஸியம்பா அவர்களும், ஒன்ராறியோ கலாசார, தொடர்புச் சாதன அமைச்சர் ஹரேன் ஹஸ்லாம் அவர்களும் இங்கு விருதுகள் வழங்கி தொண்டர்களைக் கௌரவித்தனர்.

ஈழத்தமிழர் தகவல் நிலையம் (Elam Tamil Information Centre -ETHIC) ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட தொண்டர் சேவைக்கென ஐந்து பேரின் பெயர்களைச் சிபார்சு செய்திருந்தது. திருமதி.ஜெகஜனனி சிவலிங்கம், திரு.தில்லைநாதன் சிறீதரன், திரு.சிவ

னும் கூட்டாக எடுத்த படம் உள்ளது. கீழ்வரிசையில் திரு.பரமு ரவீந்திரன், திரு.தில்லைநாதன் சிறீதரன் ஆகியோர் அமைச்சர் எலெய்ன் சியம்பாவிடமிருந்து விருது பெறும் படங்கள் காணப்படிகின்றன.



சமூக ஆய்வு வட்டத்தினர் நடத்திய மொன்றியல் இலக்கிய சந்திப்பு

கடந்த மார்ச் 28ம் திகதி சனிக்கிழமை மாலை மொன்றியல் ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத் திருமண மண்டபத்தில் கனடா தமிழ்க் கலாசார சங்கத்தின் ஆதரவுடன் சமூக ஆய்வு வட்டத்தினர் இலக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

புலம் பெயர்ந்த சமுதாய எழுத்தாளர்கள், வாசகர்கள் பத்திரிகையாளர்களை ஒன்றிணைத்துக் கலந்துரையாடுவதற்கும், புலம்பெயர்ந்து வாழ்வோரின் படைப்புகளை வெளியிட்டு, விமர்சனம் செய்வதற்குமாக

உருவாக்கப்பட்டதே இந்த 'சமூக ஆய்வு வட்டம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'சமூக ஆய்வு வட்டத்தினர்' கனடாவின் சகல படைப்பாளிகளுடனும், இலக்கிய வாழ்க்களுடனும் தொடர்பு கொள்ளாமல் இந்த நிகழ்வை நடத்தியுள்ளார்கள் போல் தோன்றினாலும் எதிர்காலத்தில் அந்தக்குறையை நிவர்த்தி செய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பண்ணிசைப் பாடகர் திரு.ரவிலோசன் அவர்கள் இறைவணக்கம், தமிழ்மொழி வாழ்த்துப் பாட 'சந்திப்பு' ஆரம்பித்தது. கனடா தமிழ்க் கலாசார சங்கத் தலைவர் திரு.கே.ரி.சண்முகராஜா தலைமையுரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நான்காவது பரிமாணம் மாசிக்கை ஆசிரியர் திரு.நவம், கவிஞர். அகந்தசாமி ஆகி

யோர் இதில் முக்கியமாக கலந்து கொண்டனர்.

கவிஞர். ஆனந்தபிரசாத், தாயகம் ஆசிரியர் ஜோர்ஜ் குருஷேவ், 'அகதி' நெடுங்கவிதை ஆசிரியர் 'கௌரி', திருவாளர்கள் வேலாயுதம், திரு.மூர்த்தி, திரு.கே.பி.லிங்கம், திரு.ராஜன் ஆகியோரும் இங்கு சமூகம் அளித்து இலக்கிய சந்திப்புக்கு மெருகூட்டினர்.

'நான்காவது பரிமாணம்' இலக்கிய சஞ்சிகை பற்றியும் 'அகதி' நெடுங்கவிதை பற்றியும் விமர்சனம் செய்யப்பட்டது

'புலம் பெயர்ந்தோர் இலக்கியம்' அரசியலைத்

தவிர்ந்து (சமுதாய மக்களின் அரசியல் சித்தாந்தங்களை) வளர்வது ஆரோக்கியமல்ல என்று காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

மொன்றியல் தமிழ் வாசகர்களுக்குப் புதுமையாகவும் புதியதாகவும் அமைந்த இந்த ஆரோக்கியமான 'சந்திப்பு' இனி வருங்காலத்தில் புலம்பெயர்ந்த இலக்கியவாதிகள் அனைவரும் கலந்து கொள்ளும் அளவில் சிறப்பாக நடைபெறும் என நம்புவோமாக.

சமூக ஆய்வு வட்டம் சார்பாக வளர்ந்து வரும் எழுத்தாளர் அளவெட்டி ஸ்ரீஸ்கந்தராஜா இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, திரு.எஸ்.சி. மகேந்திரா நன்றி கூறி விழாலை நிறைவு செய்தார்.

பொழுதுபோக்கு கேளிக்கை வரிகள் நீக்கம்

இதுவரை காலமும் கியூபெக் உள்ளூர் ராட்சி நிர்வாகத்தால் (Municipalities) வசூலிக்கப்பட்டு வந்த 160 முனிசிபாலிடி அங்கீகாரம் பெற்ற நகரங்களின் கேளிக்கை வரி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியிலிருந்து ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக 'மாநில விற்பனை வரி' (Provincial Sales Tax) அமுலுக்குக் கொண்டு வரப்படும் என கியூபெக் உள்ளூராட்சி அமைச்சர் கிளாட் ரெயான (Claude Ryan) அறிவித்துள்ளார்.

பொதுஜன வாக்கெடுப்புக்குரிய புதிய நீதிபதிகள்

கியூபெக் மாநில அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அரசியல் எதிர்காலம் பற்றியும் தீர்மானிப்பதற்கான பெலாங்கர்-காம்பியு கமிஷனின் ஆணைக்குழு (Belanger-Campeau) 150வது ஷரத்துக்கமைய பின்வரும் புதிய நீதிபதிகள் மூவரைத் தெரிவு செய்தது.

பிரதம நீதிபதி அல்பேட் கொபெயில் (Albert Gobeil), கியூபெக் பிரதம நீதிபதி லூயிஸ் வயிலன்சூட் (Louis Vaillancourt), கியூபெக் நகர பிரதம நீதிபதி வைவொன் மேர்சியர் (Yvon Mercier)

350வது பிறந்தாள் நினைவு முத்திரை வெளியீடு

11வது உலக முத்திரைக் கண்காட்சி (25.3.92) மொன்றியால் கனடாவின் கவர்னர் ஜெனரல் ரமோன் னற்சின் (Ramon Hnatyshyn) அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கவர்னர் ஜெனரல் அவர்கள் 1534ம் ஆண்டு மொன்றியாலுக்குக் குடியேறிய ஜாக் காட்டியர் (Jacques Cartier) நினைவு முத்திரையையும், கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher Columbus) 500வது ஆண்டு உலகப் பயண நினைவு முத்திரையையும் வெளியிட்டு வைத்தார்.

மொன்றியால் மாநகரின் 350வது பிறந்தாள் நினைவு முத்திரைகள் இரண்டை கனடா தபால் கூட்டுத்தாபனத் தலைவர் ரொகர் பெயிலியு (Roger Beaulieu) அவர்களால் வெளியிடப்பட்டது.

தொகுப்பு: எஸ். ஏ. சிவபாதம்

நேரத்தில் பிரஞ்சுமொழி முழுக் கனடா விலிருந்தும் படிப்படியாக மறைந்து போகும் என்பதையும் எடுத்துச் சொன்னார். காலப்போக்கில் கியூபெக் தவிர்ந்த மாநிலங்கள் அமெரிக்காலைப் போன்று பிறமொழியை வளர்ப்பதற்கு உதவாத மண்ணைக் மாறிவிடும். "ஆயிரத்தில் ஒருவரே சில பிரஞ்சு சொற்களை உச்சரிக்கக் கூடிய குழந்தை உருவாகும் என்று தனது சாட்சியத்தில் எடுத்துரைத்தார்.

சுயாட்சி பெற்ற கியூபெக் மாநிலத்தில் ஆங்கிலம் பேசுவோர் வாழ்வு உயரும் SOLO QUEBEC BETTER FOR ENGLISH


மொன்றியால் - மக்ஹில் (McGill) பல் கலைக்கழக பிரபல அரசியல் விஞ்ஞானி பேராசிரியர் சார்ள்ஸ் ரெயிலர் (Prof. Charles Taylor) அவர்கள், தேசிய பாராளுமன்ற அரசியல் சாசனக் குழுவின் முன் சாட்சியமளிக்கையில் கூறியதாவது..... "கியூபெக் மாநிலம் தனிநாடாகும் பட்சத்தில் ஆங்கில மொழி பேசும் கியூபெக் மக்களின் வாழ்க்கைத் தராதரம் உயர்ந்த நிலையில் அமையும் என்று கூறினார். மேலும் அவர் எச்சரிக்கையில் "கியூபெக் மாநிலத்தை தனித்துவம் (Distinct) வாய்ந்த மாநிலமாகப் பிரியவிடாமல் தடுப்பதாயின் ஏனைய மாநிலங்களை விடக் கூடுதலான அதிகாரங்களை வழங்குவதன் மூலமே ஈடு செய்யலாம்" என்று கட்டிக்காட்டினார்.

மாநிலங்களுக்கிடையேயான தப்பிப் பிராயங்களை நீக்கி எந்தக் காலமும் பொருந்தக்கூடிய தீர்க்கமான முடிவை எடுக்கும்படி அவர் வலியுறுத்தினார்.

"ஆங்கில மொழி பேசும் கியூபெக் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வது எப்படியெனில் - உலக நாடுகளின் பார்வை ஆங்கில கியூபெக் மக்களுக்கு கியூபெக் அரசு (தனி நாடாகப் பிரிந்தால்) மேலதிகமாக என்ன செய்கிறது என்பதை மிக உன்னிப்பாகப் பார்க்கிறார்கள். சர்வதேச ரீதியில் நல்லபெயர் எடுப்பதற்காக கியூபெக் அரசு ஆங்கில கியூபெக் மக்களுக்கு அதிக சலுகைகள் வழங்குவதன் மூலம் அவர்கள் நன்மை அடையச் செய்யலாம்.

தனிநாடாக கியூபெக் மாநிலத்தில் பிரஞ்சுமொழி பாதுகாக்கப்படும் அதே

இந்திய இராணுவத்துக்கு துணைபோன வெறியர் கூட்டத்தினால் உயிர் பறிக்கப்பட்ட இளவலின் மூன்றாவது ஆண்டு நினைவாக



தனயனாக
05-05-1970

தந்தைக்காக
10-05-1989

செல்வன் எஸ்.தி. அகிலன்

(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவன்: கல்லூரி கிரிக்கெட் அணியின் உபதலைவன்)


மண்ணீராக இரத்தம் மறவன்நீ சிந்தியதால்
கண்ணீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுதய்யா!
தண்ணீர் பாடாய் உன் தளிர்நயிரை மதித்த அந்த
செந்நீர் வெறியர்தம் செந்தாகம் தீர்ந்துதுவோ?

என்றும் அகிலன் நினைவுடன் வாழும்
அம்மா, அப்பா

கிறுன்ட் மம்மி, சித்தப்பா குடும்பத்தினர், பெரியம்மா குடும்பத்தினர், அன்ரிமார், அங்கிள்மார்,
உடன்பிறவா சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர், ஆருயிர் நண்பர்கள்.

கிரிக்கெட் வீரர் கனகநாயகத்தின் சேவை கனடிய இளம் சமுதாயத்திற்கு இன்று தேவை 'KANAX' - STYLISH ALL ROUND CRICKETER

கிரிக்கெட் விளையாட்டில் யாழ்ப்பாணத்தில் பல்துறை சிறப்பு வீரராகப் பிரகாசித்த அற்புதமான ஆட்டக்காரரான 'சென் றல் கொலிஜ்' ஜெயா கனகநாயகம் (கனக்ஸ்) தற்போது தனது ஆற்றலையும், திறமையையும்



இளம் சமுதாயத்திற்குப் பயன்படுத்துவதற்கு முன்வந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு இடம்பெயர்ந்த 'கனக்ஸ்' ஒன்றாறியோ கிரிக்கெட்

சங்கத்தின் கணிஷ்ட பிரிவுக்கான பயிற்சியாளராகப் (Coache) பணிபுரிந்து வந்துள்ளார். ரொறன்ரோ ஜூனியர் தமிழ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இவர் பணிபுரிந்ததன் பயனாக, மேற்படி அணிகடந்தவருடம் ரொறன்ரோ மாவட்ட சுற்றுப்புறப் போட்டியில் 16 அணிகளுடன் போட்டியிட்டு சம்பியனானது குறிப்பிடத்தக்கது. 49 வயதானபோதிலும் இளைஞனாகவே காட்சிதரும் 'கனக்ஸ்' Centurian

கிரிக்கெட் அணியில் தாமும் ஒரு வீரனாக விளையாடி வருகின்றார்.

1962ம் ஆண்டில் இலங்கையில் Times of Ceylon பத்திரிகை நடத்திய போட்டியில் 'Most Popular Schoolboy Cricketer of the year' விருதினைப் பெற்றவர் இவர். அதே ஆண்டில் இந்திய பாடசாலைகள் கிரிக்கெட் அணியுடன் மோதிய இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார். பலதடவைகள் யாழ்ப்பாணப் பாடசாலைகள் அணியின் தலைவனாக கிரிக்கெட் விளையாடியுள்ளார். கொழும்பு தமிழ் யூனியனின் கிரிக்கெட் குழுவினும் விளையாடியுள்ளார்.

சிங்கப்பூரில் மூன்று வருடங்கள் முழுநேர கிரிக்கெட் வீரராகவும், பயிற்சியாளராகவும் இருந்த வேளையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் சிங்கப்பூர் அணிக்காக முதலில் நூறு ஓட்டங்கள் பெற்ற பெருமை இவருக்குண்டு. இங்கிலாந்து, அவுஸ் திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை இவர் நிரூபித்தார். 1978ம் ஆண்டு காலப் பகுதியில் மத்திய

கிழக்கில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

கனடாவுக்கு வந்த இரண்டு வருடங்களுக்குள் பல சந்தர்ப்பங்களில் தமது கிரிக்கெட் விளையாட்டு நுட்பங்களையும், திறமைகளையும் இவர் வெளிக்காட்டியுள்ளார். ஒன்றாறியோ தெரிவு செய்யப்பட்ட 16 வயதுக்குட்பட்ட வீரர்களின் அணியினதும் பயிற்சியாளராக இவரே பணிபுரிந்துள்ளார். இந்த அணி கியுபெக் Federation அணியை வென்றதானது இவரது பயிற்சிக்கு கிடைத்த பெரும் வெற்றி,

"தமிழ் சிறுவர்கள், தமிழ் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் இயற்கையிலேயே நிரம்பிய ஆர்வமும் ஆற்றலும் பெற்றவர்கள். பெற்றாரின் ஆதரவும், சரியான பயிற்சியும் கிடைத்தால் இவர்களை கிரிக்கெட்டில் நன்கு பிரகாசிக்கச் செய்யலாம்" என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஜெயா கனகநாயகம் கூறுகின்றார்.

இப்பணிக்கென இவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலை பற்றிய செய்தி இந்த இதழின் வேறொரு பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.



"ஸ்ரீ விஜயலக்ஷ்மி வாசா"

பிராமணாள் சைவ உணவுச் சேவை

உங்கள் இல்லங்களின் மங்கள வைபவங்களுக்கு மட்டுமன்றி முக்கியமான விரதநாட்கள், மத அனுஷ்டான தினங்கள், தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களுக்குத் தேவையான அறுசுவையுடன் சேர்ந்த சைவ உணவுக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

சோறு, கறிகளுடன், சொதி, தயிர், மோர்மிளகாய், அப்பளம், பாயாசம், வடை ஆகியவற்றையும் சேர்த்து ஒரு சாப்பாட்டின் விலை ஐந்து டாலர்கள் மட்டுமே,

நீங்கள் தெரிவிக்கும் இடத்திற்கு எங்கள் வாகனத்தில் கொண்டு வந்து விநியோகிக்கப்படும்.

திருமணப் பலகாரங்கள், சிற்றுண்டிகளுக்கும் ஆடர்கள் ஏற்கப்படும்


உடனுக்குடன் விநியோகம்: வருடம் முழுவதும் தினசரி 24 மணி நேர சேவை தொடர்புக்கு:

T.PHONE: **534-0011**

243 MARGUERETTA ST., TORONTO, ONT. M6H 3S4

"ஸ்ரீ விஜயலக்ஷ்மி வாசா"

திருமணம் மற்றும் இந்துமத கிரிகைகள் சேவைக்கும்



- ◆ திருமணம்
- ◆ முத்து மணவறை
- ◆ சடைநாகம்
- ◆ தலைப்பாகை
- ◆ நாதஸ்வரம், தவில்
- ◆ முத்தம்பல்லக்கு
- ◆ அபிஷேகத் திரவியங்களுக்கும்
- ◆ திருமணப் பதிவு
- ◆ பூமாலை
- ◆ தலைநகை
- ◆ மண்பய அலங்காரம்
- ◆ பூந்தண்டிகை
- ◆ பூமாலைகள்

தொடர்பு கொள்ள வேண்டியவர்

"சிவாகம பூஷணம்"

சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள்

(திருமணப் பதிவு அதிகாரி)

243 MARGUERETTA ST., TORONTO, ONT. M6H 3S4

T.PHONE: **534-0011**

தமிழர் தகவலை மாதா மாதம் எங்கு, எவ்வாறு பெறலாம்

தமிழர் தகவல் 1991ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து மாதாந்தம் வெளியிடப் படுகின்றது. முதலாவது இதழ் 12 பக்கங்களுடன் 1500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. படிப்படியாக பக்கங்கள் 16, 20 என்று அதிகரிக்க, அச்சடிக்கும் தொகையும் 2000, 3000 என்று அதிகரித்தது. 1992 பெப்ரவரி மாத இதழ் முதலாவது ஆண்டு இதழாதலால் 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன.

1992 மார்ச் இதழிலிருந்து தகவலின் பக்கங்கள் 24 ஆக அதிகரித்தது. அதே சமயம் அச்சடிக்கும் தொகையும் 4000 ஆக அதிகரித்துள்ளது. இந்த இதழ் 28 பக்கங்களுடன் வெளி வருகிறது.

தமிழர் தகவல் விற்பனை செய்யப்படுவதில்லை. சில குறிப்பிட்ட விநியோக நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றது.

அதேசமயம், தபால் மூலம் பெறவிரும்புவர்களுக்கு, அவர்களது வேண்டுகோளின் பேரில் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படுகின்றது. தபாற் செலவை அவர்களே பொறுப்பேற்றுள்ளனர். சுமார் 950 பேர் இப்போது தபால் மூலம் பெற்று வருகின்றனர்.

ஒரு மாத இதழை தபாலில் அனுப்ப ஒரு டாலர் செலவாகின்றது. (முத்திரைக்கு மட்டும் 90 சதங்கள்). பத்து டாலர்களை காசுக் கட்டளையாக அல்லது காசோலையாக அனுப்பி வைத்தால் பத்து மாத தமிழர் தகவல் இதழ்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

Tamils' Information என்ற பெயருக்கு ஆங்கிலத்தில் காசோலை அல்லது காசுக் கட்டளை எழுதப்பட வேண்டும். அத்துடன் தமிழர் தகவலைப் பெற விரும்புவரின் பெயர், பூரண தபால் விவரம், தொலைபேசி இலக்கம் ஆகியனவும் எழுதி அனுப்பப்பட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: Tamils' Information, P.O. Box-3, Station 'F', Toronto, Ontario. M4Y 2L4 மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் (416)920-9250 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, ஒலிப்பதிவு நாடாவில் தங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகியவைகளை பதிவு செய்யலாம்.

• விநியோக முகாமையாளர்

ஒரு கடிதம்

ஆசிரியர்

தமிழர் தகவல்

தமிழர் தகவல் இதழ்களை அதன் முதல் இதழிலிருந்தே பார்த்து, படித்து, பக்குவமாகச் சேர்த்து வருகின்றேன். ஆரம்பத்திலிருந்து அதன் வளர்ச்சியையும், அமைப்பு ரீதியான கவர்ச்சியையும் வெகு உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். அதன் வெளிப்பாடே இச்சிறு கடிதம்.

தக்கதொரு தருணத்தில் தமிழர்களின் தேவையறிந்து தகவலை வெளியிட முன்வந்த உங்களுக்கும், உங்களுடன் இணைந்து செயற்படும் அனைவருக்கும், இங்கு வாழும் அனைத்து தமிழர்களின் சார்பிலும் பாராட்டுதலையும், நன்றியையும் கூறிவிரும்புகின்றேன்.

ஒவ்வொரு இதழையும் பற்றியும், ஒவ்வொரு கட்டுரையை பற்றியும் விவாகக் குறிப்பிடலாம்.

ஆனால் அதற்கு இடம் போதாது. முதலாவதாண்டு மலரைப் பற்றிக் குறிப்பிடலாமென்றால், எழுத வேண்டிய அனைத்தையும் இங்கு எழுதிட பக்கங்கள் போதாது. ஆங்கிலத்தில் Reader's Digest போலவும், தமிழில் மஞ்சரி போலவும், கனடா வாழ் தமிழ் மக்களுக்கு தமிழர் தகவல் அமைந்துள்ளது.

ஆரம்பம் முதல் இன்றுவரை, கீரிய கோட்டுக்கு வெளியே செல்லாது, பக்கம் சாராது, அரசியலுக்குள் புகுந்து கொள்ளாது, சரியான தகவல்களைச் சரியான சமயத்தில் தரும் தகவலை எவ்வாறு பாராட்டினாலும் தரும்.

இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது பற்றியும், அது தொடர்பாக குழந்தைகளின் தாய்க்கைதானது பற்றியும் கடந்த மாத இதழில் நீங்கள் எழுதிய ஆசிரிய தலைப்புகம் - பிரச்சனைகளை நீங்கள் அலசி ஆராயும் அல்லது கையாளும் மனம் பக்குவத்தைக் காட்டுகின்றது. ஒரு குடும்பம் பெண்ணுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகள், பாதகமான சூழ்நிலைகளை நன்கு உணர்ந்து எழுதியுள்ளீர்கள். நன்றி.

உங்களின் அருமையான தகவல் பணி வளர்ந்திட வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
நிரஞ்சனா இராமநாதன்
10 Stonehill Court
ஸ்காபுரோ, ஒன்ராறியோ
M1W 2X8
1992, ஏப்ரல் 8

முதலாவது கனடா நேர பஞ்சாங்கம்

கனடாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நேர வித்தியாசம் சுமார் பத்து மணித்தியாலங்களாகும். கனடாவில் வருடத்துக்கு இரு தடவை நேர மாற்றம் இடம் பெறுகின்றது. அது மட்டுமன்றி கனடாவுக்குள் மாகாணங்களுக்குள்ளேயே நேர வித்தியாசம் உண்டு.

ஈழத்தமிழர்கள் கனடாவில் வசிக்கின்ற போதிலும் தங்கள் மத வழிபாடுகள், திருமணச் சடங்குகள் போன்றவைகளை பஞ்சாங்கம் பார்த்தே செய்வது இவர்கள் வழக்கம். முக்கியமாக பிள்ளைகள் பிறக்கும் போது குறிப்பு எழுதுவதற்கு பஞ்சாங்கம் அவசியமாகும்.

இதுவரை காலமும் கனடா நேரத்தைக் கொண்ட பஞ்சாங்கம் எதுவும் வெளிவராததால் நேர வித்தியாசங்களைச் சரியாகக் கணித்திட முடியாது இவர்கள் சிரமம் பட நேர்ந்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக கனடா நேரப் பஞ்சாங்கம் இந்த வருடம் வெளிவந்துள்ளது.

ஸ்ரீகௌரி மங்கள சேவை அறிபரும், திருமணப் பதிவு அதிகாரியுமான பிரம்மஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் (ஐயாமணி) அவர்கள் எடுத்த முயற்சியின் பயனாக ரொறன்ரோ நேரத்தை மையமாக வைத்து கணிக்கப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.

கனடா நேரத்திற்குக் கணிக்கப்பட்ட இரு நாட ஐயர் பஞ்சாங்கத்தையும் அடுத்த வருடம் வெளியிட விஜயகுமாரக் குருக்கள் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.

உலகத் தமிழ்ப் பண்பாடு இயக்கத்தின் பத்தாவது மாநாடு

3- 5ந் தினங்கள் அக்டோபர் 1992

ஏறக்குறைய 50க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ் மக்கள் கடல் கடந்து வாழ்கின்றார்கள். சென்ற இடங்களில் அவர்கள் தாயகத்துடன் தொடர்பு கொண்டு வாழ முடியாத தொலை தூரம், பயணவசதி, தூரத் தொட்புச் சாதனமின்மையால் தமிழ் மொழி பண்பாடு என்பவற்றிலிருந்து விலகி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இப்படிப்பட்ட துயரங்களைப் போக்கக்கூடிய பல வசதியுள்ள இக்கால கட்டத்தில் அவர்களை சந்தித்து தமிழ் மொழி வளர்க்கவும் தமிழ்ப் பண்பாட்டை பேணவும் செயற்பட்டு வரும் இயக்கம் இதுவாகும். இதன் தலைமைக் காரியாலயம் மலேசியாவில் இயங்குகிறது. யாழ்ப்பாணத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கம் இன்று உலகில் 100க்கு மேற்பட்ட இடங்களில் தனது கிளைகளை அமைத்துச் சேவை செய்து வருகிறது.

இவ்வியக்கத்தின் ஐந்தாவது மாநாடு அவுஸ்திரேலியாவில் நிகழும் 1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தினம் தொடக்கம் 5ந் தினம் வரையும் சிட்னி நகரில் நடைபெறும். பல நாடுகளிலிருந்தும் தமிழர்களுடன் தமிழறிஞர்களும் வந்து ஒன்று சேருவர்.

மேலதிக விபரங்களுக்கு
மாநாட்டுச் செயலாளர்

Conference Secretary I.C.T.C. 92
P.O.Box; S 60 HOMEBUSH SOUTH
NSW 2140 AUSTRALIA
Phone 02 6496379 Fax 02- 7492390.



வசந்தா நகைமாளிகை

விரும்பும் டிசைனில் குறித்த தவணையில் நகைகளைத் தருபவர்கள்

1230 Bloor Street West, Toronto

Tel: (416) 536-3956

LOW COST CARPETS AND RUGS

CARPETS


- RESIDENTIAL COMMERCIAL
- FREE INSTALLATION

APPLIANCES

- FRIDGE, STOVE,
WASHER- DRYER

HOOVER VACUUM

- PORTABLE &
CENTRAL VACUUMS



உங்கள் இல்லத்துக்கான பல்வகை தரை விரிப்புகளையும் (Carpets) பல்வேறு நிறங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக கட்டணமின்றி அவை பொருத்திக் கொடுக்கப்படும்.

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யப்பட்ட மின் உபகரணங்கள் ,

Cellular Phoneகளும் விற்பனைக்குண்டு

BRAND NAME ITEMS DIRECT FROM MANUFACTURERS

கம்பர் மார்க்கட் "ஸேல்" விலையை விட எமது விலை மலிவானது!

Our Price is always lower than the Super Market "Sale" price

உரிமையாளரும் இயக்குனரும்: சபேசன்

Tel.Bus: 605-1990; Res: 840-1500

ஸ்காபுரோவில் இம்மாதம் 23ம் திகதி தமிழ் கலாசார பாரம்பரிய விழா

ஸ்காபுரோ தமிழ் கலாசார மன்றம் அளிக்கும் தமிழ் கலாசார பாரம்பரிய விழா இந்த மாதம் 23ம் திகதி சனிக்கிழமை காலை பதினொரு மணி தொடக்கம் இரவு பத்து மணி வரை வோபர்ன் கல்லூரி அரங்கில் நடைபெறும்.

விழா நிகழ்ச்சிகள் பின்வருமாறு அமையும் என்று விழா அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

- காலை 11:00 பிரதம விருந்தினர் குத்துவிளக்கேற்றி
விழாவை ஆரம்பித்து வைத்தல்
- 11:30 - 12:30 பிரதம விருந்தினரும் ஏனைய கௌரவ விருந்தினரும்
கண்காட்சியை பார்வையிடல்.
- பகல் 12:30 - 1:30: காலை நிகழ்ச்சிகள்
- விசேட அம்சங்கள்
1. நடன அரங்கில் கிழக்கு - மேற்குச் சந்திப்பு
 2. 'வாழ்க்கை வட்டம்' - தமிழரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் இசை நிகழ்ச்சி
 - 2:00 எல்லைக்கு அப்பால் இட்டுச் செல்லும் பரத நாட்டியக் காட்சி
 - 2:15 'தமிழ் மலர்ச் சோலையிலே' - நாட்டிய நாடகம்
 - 2:45 பேருரைகள்
 - 3:00 பட்டி மன்றம்
 - 3:45 பேருரைகள்
 - 5:30 புதிய பாணியில் தமிழர் தம் கலாசார உடை பவணி.
 - 6:30 மணிமுதல் காலை நிகழ்ச்சிகள்

இவ்வருட முதல் 3 மாதத்தில் 1759 பேர் நாடுகடத்தப்பட்டனர்

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தொகையை முன்னைய ஆண்டுகளிலும் பார்க்க தற்போது இரண்டு மடங்கினால் அரசாங்கம் அதிகரித்துள்ளதாக குடிவரவு அமைச்சர் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் 1759 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தின் இதே காலப் பகுதியிலான முதல் மூன்று மாத காலங்களிலும் 882 பேர் மட்டுமே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்

1991ம் ஆண்டில் மொத்தம் 4400 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் சுமார் 500 பேர் தண்டனைபெற்ற குற்றவாளிகள் என்றும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும் குடிவரவுத் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

கள்ளமாகவும், சட்டவிரோதமாகவும் கனடாவுக்குள் குடியேறுபவர்களைப் பிடிப்பதற்கு குடிவரவு அதிகாரிகள் போதிய திறமையும், தேர்ச்சியும் பெற்றுள்ளதால் இந்த வருடத்தில் சுமார் 5000 பேர் வரை நாடுகடத்தப்படலாம் என்று குடிவரவுத் திணைக்களம் எதிர்பார்க்கின்றது.

நாடுகடத்தல் உத்தரவுக்குள்ளாகப்பட்டு தலைமறைவாக வாழ்க்கை நடத்தும் 6000 பேரின் பெயர் விபரங்கள் தங்களிடம் இருப்பதாக புலனாய்வுத்துறை கட்டுப்பாட்டுப் பிரிவு இயக்குனர் Len Jodin தெரிவித்துள்ளார்.

நாடுகடத்தலுக்கு உத்தரவுக்குட்படுத்தப்பட்ட எவரும் தலைமறைவாக வாழ்வதை குடிவரவு அமைச்சர் விரும்பவில்லை. அவர்களை நாடுகடத்த அவர் தீவிரமாக உள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குடிவரவுச் சட்ட விசாரணைகள்

கனடிய குடிவரவுச் சட்டத்தில் நீண்ட கால அனுபவமும், தேர்ச்சியும் பெற்ற வழக்கறிஞர்
லாரன் போல் ஹொய்கின்ஸ் B.A., LL.B.

லீகல் எய்ட் உதவியுடன் அகதிகள் மனு விசாரணையில் ஆஜராகி வருகின்றார்.
லீகல் எய்ட் உதவியுடன் தமிழ் மொழி பெயர்ப்பாளரும் ஒழுங்கு செய்து தரப்படும்.

IMMIGRATION LAW - CANADA

Laron Paul Hopkins, B.A., LLB - Former Canada Immigration Airport Examining Officer, Inland Counsellor, and Case Presenting Officer. Long time member of the Canadian Bar Association of Ontario Immigration and Citizenship Executive. Currently Co-Chairperson of Canadian Bar Association of Ontario Immigration and Citizenship Section, Practice and Procedures committee.

Experienced in refugee cases (Backlog and C55), Humanitarian and Compassionate cases, Sponsorships, Independent Applicants, IRB - Appeal Division and certain matters before the Federal Court of Appeal.
Will accept Legal Aid Certificates, and is currently one of Legal Aid's designated counsel.

English, Polish, Gujarati, Kachi and Swahili spoken in our office and qualified Tamil interpreters available under Legal Aid.

Laron Paul Hopkins
MARKIN & HOPKINS
Barristers and Solicitors
180 Dundas Street West
Suite 1900, Toronto, Ontario M5G 1Z8

Tel: (416) 598-1300
Fax: (416) 979-0430

ஓம்

ஸ்ரீ கௌரி மங்கள சேவை

அனைத்து இந்து மத கிரிகைகளுக்கும் கனடிய திருமணப் பதிவு அதிகாரி, இந்து மதகுரு
பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் (ஐயாமணி) (புங்குடுதீவு -10)
(416) 285-0974



- திருமணம் • திருமணப் பதிவு • புதுமனை புகுதல், • கடைதிறப்பு வைபவம், • புண்யாக வாசனம்
- யூப்புனித நீராட்டு விழா • யூமாலை • ஆண்டாள் மாலை • சடைநாகம் • தலைநகை செற்
- முத்து மணவறை • தலைப்பாகை • பந்தல் அலங்காரம் • கல்யாண பூஜைப் பொருட்கள்
- ஆலய வைபவங்களுக்கான முத்துச் சப்பரம் ஆகியவவைகளுக்கு
- என்றும் எப்பொழுதும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

84 Bertrand Ave. Scarborough, Ontario. M1K 2S6

கதலின் ரொலமி

முதலாவது
நினைவு தினம்

FIRST ANNIVERSARY OF
KATHLEEN PTOLEMY



கனடாவில் அகதிகள் சேவையுடன் நீண்ட காலமாகத் தொடர்பு கொண்டு, அளப்பரிய சேவைகள் பல புரிந்த கதலின் ரொலமி (Kathleen Ptolemy) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவுக் கூட்டம் ரொறன்ரோ வை.டபிள்யூ.சி.ஏ. மண்டபத்தில் அடக்கமாக நடைபெற்றது.

இலங்கைத் தமிழர் அகதிகள் தொடர்பான பல விடயங்களில் கதலின் ரொலமி அவர்கள் முக்கியமான பல பணிகளைப் புரிந்துள்ளார். 1983ம் ஆண்டு இலங்கை இனக் கலவரத்தையடுத்து கொழும்புக்கு விஜயம் செய்து, தமிழர்களின் உண்மையான நிலவரத்தினை நேரில் கண்டறிந்து வந்தவர் இவர். இதனையடுத்து SriLankan Special Program ஐ நடைமுறைப்படுத்துவதற்கு முன்னின்று உழைத்து, இலங்கையை B1 என்னும் பட்டியலில் சேர்ப்பதற்கு பெரும் பங்கு வகித்தவர் கதலின் அவர்கள்.


அன்னரின் மேற்படி சேவைகளை முதலாவது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் திரு.அருள் எஸ்.அருளையா உரையாற்றும் போது குறிப்பிட்டதுடன், 1986ம் ஆண்டு நியுபவுன்லாந்தில் படகுகளில் தமிழர்கள் வந்திறங்கியபோது கதலின் அவர்கள் ஆற்றிய சேவையை எவரும் இலகுவாக மறந்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

ரொறன்ரோ அகதிகள் விவகார சபை (TRAC) தலைவர் திருமதி. நான்னி பொக்கொக் உட்பட, பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளும் இங்கு உரையாற்றினர்.

'கதலின் ரொலமி நினைவு நிதியம்' ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொண்டர் சேவைக்கான விருதுகள்

VOLUNTEER
SERVICE
AWARDS



கத்தோலிக்க குடிவரவு நிலையத்தின் நிர்வாக சபையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர் திரு.ரெறன்ஸ் ஜே.டி.லானி அவர்கள். மேற்படி சபையில் கடந்தவருடம் தலைவராக பணிபுரிந்த இவர் தற்போது சிரேஷ்ட உபதலைவராகவுள்ளார். இவரது சேவைகளைக் கௌரவித்து அமைச்சர் எலெய்ன் ஸியம்பா தொண்டர் சேவை விருது வழங்கும் போது எடுக்கப்பட்ட படம் மேலே பிரசுரமாகியுள்ளது. சேக்கம் அமைப்பின் சிபார்சின் பேரில் மேற்படி அமைப்பைச் சேர்ந்த திருமதி. மணி பத்மராஜா அவர்களும், திரு.நல்லையா நரேந்திரா அவர்களும் தொண்டர் சேவை விருதுகளை கலாசார அமைச்சரிடமிருந்து பெறுவதை கீழுள்ள படங்களில் காணலாம்.



வாழ்க்கைத் துணை (26ம் பக்கத் தொடர்ச்சி)

தொடர்பு என்பது கனடாவிலுள்ள நிச்சயமற்றதும், நீண்டதுமான அகதிநிலைப் பரிசீலனை முறையினால் பாரிய மனோ நிலை அழுத்தத்திற்காகின்றது. பிறநாட்டிலுள்ள வாழ்க்கைத் துணை, கனடா இவ்வளவு தாமதத்தை ஏற்படுத்தும் என நம்ப மாட்டார்.

இன்னும் ஒரு முடிவு பெறாத நிலையிலுள்ள வற்றில் தொடர்பான உரிமை மறுப்பு அடக்குமுறை ஆகியனவுள்ள நாடுகளிலிருந்து தப்பியோடிய அநேகர் உண்டு. சோமாலியா போன்ற சில நாடுகளில் கனடாவுக்குத் தூதரகமோ, அல்லது Consulate நிலையமோ இல்லை. இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளில் ஒரு தூதரகம் மாத்திரமே உண்டு. அது புது டில்லியிலுள்ள தூதரகம். அங்கு வேறு நகரங்களில் ஒரு Consulate அலுவலகமோ இருந்தாலும் அதில் விசா அதிகாரி இருக்க மாட்டார். விசா அதிகாரிகள் அருமையாகவே ஒரு நாட்டிலுள்ள குறிப்பிட்ட நகரங்களுக்குச் செல்வர்.

உதாரணமாக எல்சல்வடோருக்கு நேர்முக விசாரணைக்கு சான் சல்வடோருக்குச் செல்வர். வாழ்க்கைத் துணைகள், தூதரகங்களுக்கோ அல்லது வந்திருக்கும் ஒரு விசா அதிகாரியின் கூட்ட இடத்திற்கோ சென்றடைவது கடினமானது. அவர்களின் உடல் பாதுகாப்பு பணயமாகின்றது. அதிகமாக

அவர்கள் ஒரு சுமுகமான பொருளாதார சமூக அல்லது சுகாதார நிலையில் இருப்பதில்லை. குடும்ப மீள இணைப்பின் தாமதம் வெளிநாட்டிலுள்ள குடும்பத்தவரை பாதிப்பதோடு அவரின் பின்பு வரப்போகும் குடிபெயர்வையும் கஷ்டமாக்குகின்றது. குடும்பத்தவர் எல்லோரும் ஒன்றாக அனுமதிக்கப்படும் போதுதான் குடிபெயர்வு சுலபமாகின்றது. தாமதங்களினால் குடும்ப மனோ நிலை பாதிப்புகள் உண்டு. இப்போதுள்ள முறை சுகாதார, மனோநிலை, சுக, சமூக பிரச்சனைகளை எதிர்காலத்தில் உண்டாக்கும்.

கல்வி கற்பிப்போர், பிள்ளைகளை தாமதிக்காமல் எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அது சிறந்தது எனவும் மொழிப் பயிற்சியில் உடனே செய்யும் குறுகிய கால முதலீட்டினால் நீண்ட கால சமூக சேமிப்பைப் பெற முடியும் எனவும் விவாதிக்கின்றனர். மனோநிலை அழுத்தத்தைக் குறைப்பது கனடாவில் அகதிகளின் மனச் சுகத்தை திருத்தவே உதவுகின்றது. குடும்பங்களை இயன்றளவு விரைவாக இணைப்பது நீண்ட கால சமூகச் செலவைக் குறைக்க உதவுகின்றது.

ஆகவே, குடும்ப மீள இணைப்பு நடைமுறைகள், கனடாவின் பாதுகாப்பிலுள்ள அகதியின் குடும்பத்தைத் திறமையாகவும் விரைவாகவும் மீள இணைப்பதை நிச்சயப்படுத்துவது மிக அவசியமானது.

CANADIAN IMMIGRATION கனடிய குடிவரவு

தமிழ்பேசம் கனடிய பாரிஸ்டர்களான ஜெகன் மோகன், திருமதி. தெய்வா மோகன் ஆகியோரின் சட்ட சேவைகள் குடிவரவு சம்பந்தப்பட்ட விடயங்களைக் கவனிக்க கிடைக்கிறது.

புதிதாக வரும் அகதிகள், Backlog எனப்படும் தேக்க நிலையிலிருப்பவர்கள் ஆகிய இரு சாராரதும் கோரிக்கைகளை நாங்கள் கவனிக்கிறோம். Sponsor எனப்படும் பொறுப்பேற்றுப் பராமரிக்கும் விண்ணப்பங்கள், மற்றும் குடிவரவு மேன்முறையீட்டுச் சபை (Immigration Appeal Board) க்கு விண்ணப்பிக்கும் மேன்முறையீடுகளைத் தயாரித்து ஆஜராகின்றோம்.

குடிவரவு அகதிகள் சபையால் அகதி நிலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மத்திய நீதிமன்ற (Federal Court of Appeal) அப்பீலுக்கு அனுப்பும் விண்ணப்பங்களையும் நாங்கள் கையாளுகின்றோம். அத்துடன் அகதி நிலை நிராகரிக்கப்பட்டு வெளியேற்றக் கட்டளைக்குள்ளாக்கப் பட்டவர்களின் வெளியேற்றக் கட்டளையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு ஒட்டாவா குடிவரவு தலைமை அலுவலகத்துக்கும் குடிவரவு அமைச்சருக்கும் மனிதாபிமான சமர்ப்பணங்களைத் தயாரித்து வழங்குகின்றோம்.

சட்ட உதவிப் பத்திரம் எங்களால் ஏற்கப்படும்
WE ACCEPT LEGAL AID CERTIFICATE

MOHAN & MOHAN

Scherwood Centre, 3300 McNicoll Ave., Suite 225, Scarborough, Ontario, M1V 5J6

ஜெகன் என். மோகன் LL.B. (416) 609-8200
பாரிஸ்டரும் சொலிஸிட்டரும்

தெய்வா மோகன்
பாரிஸ்டரும் சொலிஸிட்டரும்

தமிழர்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய பெயர்
தமிழர்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டிய பெயர்

சிவாஸ் ரேடிங் கோலிமிட்டர்

உங்கள் தேவை என்ன?

மரக்கறிகளா? கடல் உணவுகளா? மீன் வகைகளா?

இலங்கை, இந்திய உணவுப் பண்டங்களா?

தோசை, இடியப்பம், அப்பம் சுடச்சுட சாப்பிட விருப்பமா?

உங்கள் தேவை எதுவானால் என்ன? உடன் எங்களை நாடுங்கள்!

நங்கள் கேளுங்கள்! நாங்கள் தருகின்றோம்!

திருமணங்களுக்குத் தேவையான கூறை, பட்டுவேட்டி, சால்வை, தலைப்பாகை, குத்துவிளக்கு, பூமாலைகள், மணவறை, மண்டபவசதி, விசேஷ உணவு வகைகள் உட்பட அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் பெற நீங்கள் உண்டாயாகத் தொடர்பு கொள்ள வேண்டிய இடம்.

SIVA'S TRADING CO. LTD

3852 Finch Ave. East, (Kennedy/Finch) Scarborough,

Tel: 321-2739

ஒரே தொழில் புரியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சம்பளத்தை சட்டம் உறுதிப்படுத்துகிறது

PAY EQUITY FOR WOMEN

44 மணித்தியாலத்திற்குக் கூடுதலாக ஒரு கிழமை வேலை செய்யும் ஊழியருக்கு, வேலை செய்யும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒன்றரை மடங்கு சம்பளம் வழங்கப்படல் வேண்டும். மேலதிக நேரம் கணக்கிடப்படும்போது, அக்கிழமையில் பொதுவிடுமுறை தினம் அமைந்து அத்தினத்திலும் கடமைபுரிந்திருந்தால் அதினத்திற்குரிய மணித்தொகை சேர்க்கப்படக்கூடாது. பொதுவிடுமுறை ஒன்றில் ஒருவர் கடமை செய்தால் அன்றைய தினத்திற்கு பொது விடுமுறை வேதனத்துடன் மேலதிகமாக Premium Pay எனப்படும் மேலதிக தொகையும் வழங்கப்படுவதே இதற்குக் காரணமாகும். தொழில் தருநரும், பெறுநரும் இணங்கிக் கொண்டால் தொழில் பணிப்பாளரின் அனுமதியின் பின், மேலதிகநேர சம்பள தொகைகளுக்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிழமைகள் வேலை செய்த மணித்தியாலங்களின் சராசரியைக் கணக்கிட்டு வழங்கவும் முடியும்.

கடமையில் சேர்ந்து ஒரு வருடத்தின் பின் இரண்டு கிழமை வேதனத்துடன் விடுமுறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவார். தகுதிபெற்ற தினத்திலிருந்து 10 மாத காலப் பகுதியினுள் மேற்படி Vacation Pay ஊழியருக்கு வழங்கப்பட வேண்டும். இதை இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு கிழமையாக வெவ்வேறு காலப் பகுதியிலும் வழங்கலாம். இதைத் தீர்மானிக்கும் உரிமை தொழில் தருநருக்கு உண்டு. அந்த ஒரு வருட காலப் பகுதியில் ஊழியர் பெற்ற மொத்த வேதனத்தின் 4 சதவீதத்திற்கு குறைவாக இத்தொகை இருத்தலாகாது. மொத்த வேதனம் கணக்கிடப்படும் போது முன்னைய வருடங்களுக்காக வழங்கப்பட்ட Vacation Pay சேர்க்கப்பட மாட்டாது. ஊழியர் தொழில் இழக்கும் போது ஒருவருட காலத்தைப் பூர்த்தி செய்திருக்காவிடில் அவர் விடுமுறைக்கு உரித்துடையவராகாரெனினும் அவர் அக்காலப் பகுதியில் பெற்ற மொத்த வேதனத்தின் 4 சதவீதம் அவருக்கு வழங்கப்படல் வேண்டும்.

வேலை நீக்க முன் அறிவித்தல் உரிய காலப் பகுதிக்கு முன் அறிவிக்கப்பட்டு அக்காலப் பகுதியின் பின்பே கடமை செய்யும் ஊழியர் விலக்கப்படலாம். இக் காலப் பகுதியில் அவர் முன்னர் பெற்ற அனைத்துச் சலுகைகளுக்கும் உரித்துடையவராவார். முன்சூட்டிய அறிவிக்கத்தவறும் பட்சத்தில், அக்காலப் பகுதிக்கான வேதனமும், சலுகைகளும் வழங்கப்படுவதுடன் Vacation Pay வழங்கப்படும்போது இக்காலப் பகுதியும் கடமை செய்த காலப்பகுதியாகவே கணக்கிடப்பட வேண்டும். முன் அறிவித்தல் கொடுக்க வேண்டிய காலப்பகுதி ஊழியரின் சேவைக் காலத்தை அடிப்பட

டையாக வைத்து நிர்ணயிக்கப்படும். 3 மாதத்திலிருந்து ஒரு வருட கால சேவையைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கிழமையும், ஒரு வருடத்திற்குக் கூடிய சேவைக் காலத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு இரு கிழமையும், 3 வருடத்திற்கு மேற்பட்ட சேவைக் காலத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு கிழமை ஆகக்கூடியது 8 கிழமைக்கு மேற்படாத முன் அறிவித்தலும் வழங்கப்படல் வேண்டும்.

ஒழுங்காற்று நடவடிக்கை காரணமாகவோ அல்லது நியாயமான மாற்று வேலை வழங்கப்படும் ஊழியர் அதை மறுக்கும் பட்சத்திலோ, வங்குரேத்து பிரகடனம் செய்யும் பட்சத்திலோ, அல்லது ஊழியருக்கு தற்காலிக lay off வழங்கும் போதோ அன்றி வழங்கிப் பின்னர் கடமைக்குச் சமூகமளிக்கக் கோரியும் நியாயமான காலப்பகுதியில் சமூகமளிக்கத்தவறும் பட்சத்திலுமே வேலை நீக்க முன் அறிவித்தல் வழங்கப்பட வேண்டியதில்லை. எந்த 20 கிழமையைக் கொண்ட காலப் பகுதியேயும் 13 கிழமைக்குட்பட்டதான காலப் பகுதிக்கு lay off வழங்கப்படின்

தென்புலோலியூர் கிருஷ்ணலிங்கம்

தற்காலிக lay off எனப்படும். அதற்கு மேற்பட்டவை அனைத்தும் நிரந்தர வேலை நீக்கமாகவே கருதப்பட்டாலும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அதாவது ஒருவர் கடமையிலிருந்து போது அனுபவித்த சகல சலுகைகளையும் இத் தற்காலிக வேலைநீக்க காலத்திலும் அனுபவிக்க அனுமதிக்கப்படும். சந்தர்ப்பத்தில் இக் காலப்பகுதி 52 கிழமையைக் கொண்ட காலப் பகுதியில் 35 கிழமைக்கு மேற்படாத காலத்தைக் கொண்டிருக்க முடியும். இக் காலப் பகுதியைத் தாண்டும் போது ஊழியர் Termination Payக்கு உரிமையுள்ளவராகிறார். மீண்டும் வேலைக்கு அழைக்கப்படும் உரிமை கொண்ட ஊழியர் ஒருவர் மேற்படி Termination Pay யைப் பெற்றுக் கொண்டாரானால் திரும்ப வேலைக்கு அழைக்கப்படும் உரிமையை விரும்பும் பட்சத்தில் தொழில் தருநர் மேற்படி தெகையை தொழில் பணிப்பாளருக்கு செலுத்த வேண்டும். மீண்டும் வேலைக்கு அழைக்கும்போது ஊழியர் ஏற்றுக் கொண்டால் பணிப்பாளர் இத் தொகையை மீண்டும் தொழில் தருநருக்கு அனுப்பி விடுவார்.

4 கிழமைக்குட்பட்ட காலப்பகுதியில் 50க்கு மேற்பட்ட ஊழியர்களை வேலை நிறுத்த விரும்பின் சில விசேஷ தகவல்களை தொழில் அமைச்சருக்கு வழங்கிய பின்பே வேலை நீக்க முடியும்.

ஒரு ஸ்தாபனம் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட வருடாந்த சம்பளக் கொடுப்பன

வைக் கொண்டிருந்தால் அங்கு கடமை புரியும் 5 வருடத்திற்கு மேற்பட்ட சேவைக் காலத்தைக் கொண்டிருக்கும் சகல ஊழியருக்கும் Severance Pay எனப்படும் சேவை முடிவு காலக் கொடுப்பனவுக்கு உரித்துடையவராகிறார்கள். 2.5 மில்லியனுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்திலும் ஒரு 6 மாத காலப் பகுதியினுள் 50க்கு மேற்பட்ட ஊழியர்களை வேலை நீக்கினாலும் இச் சேவை முடிவுக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இது ஒரு வருட சேவைக்கு 1 கிழமை சம்பள விகிதத்தில் 26 கிழமைக்குரிய தொகைக்கு மேற்படாது இருத்தல் வேண்டும். இக் கொடுப்பனவுக்கு அருகையுள்ள ஊழியர்கள், வேலை நீக்கத்தின் போது பெறும் சகல கொடுப்பனவுகளுக்குப் புறம்பாக இதையும் பெற உரித்துடையவர்களாவார்கள். வேலை நிறுத்தம் காரணமாக வேலை இழந்தவர்கள், சகயினம் அல்லது விபத்து காரணமாக சமூகமளிக்காது வேலை இழந்தவர்கள் கூட இக்கொடுப்பனவைப் பெறலாம். ஆனால் நியாயமான மாற்று வேலை வழங்கப்பட்டு அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களும், வேலை யிலிருந்து இளைப்பாறி குறைக்கப்பட்டதென்பதைப் பெற்றுக் கொள்பவர்களும், ஒழுங்காற்று நடவடிக்கை மூலம் வேலை நீக்கப்பட்டவர்களும் இக் கொடுப்பனவைப் பெற முடியாது. வேலை நீக்கமுன் அறிவித்தல் வழங்கப்பட்டபின், வேலை இறுதி நாளைக்கு 2 கிழமைக்கு முன்பாக முன் அறிவித்தல் கொடுத்து இளைப்பாறுபவர்களும் இதனைப் பெறலாம். ஆனால் மீண்டும் வேலைக்கு அழைக்கப்படும் உரிமையுள்ளவர்கள், இந்த உரிமையையோ அல்லது கொடுப்பனவையோ ஏதாவது தொன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தொழில் தருநர் அமைச்சரின் அனுமதியுடன், 3 வருடத்திற்கு மேற்படாத காலப் பகுதியில் தவணைக் கட்டணமாகவும் இக் கொடுப்பனவைச் செலுத்த முடியும். இக் கொடுப்பனவும் Termination Payயும் இரண்டு கிழமைக்குட்பட்ட காலப்பகுதியிலும் மற்றும் அனைத்துக் கொடுப்பனவுகளும் வேலை நீக்கத் திகதியிலிருந்து ஒரு கிழமைக்குள்ளும் வழங்கி முடிக்கப்படல் வேண்டும். மேற்படி கொடுப்பனவுகள் அனைத்தும் மாணவர் உட்பட முடிநேர பகுதி நேர ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்படையதாகும்.

ஒரே தொழிலைச் செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சம்பளத்தை உறுதிப்படுத்தும் அதே சட்டம் ஒரே தொழிலைச் செய்யும் ஒரே பாலாருக்கு சம சம்பளம் வழங்குவதை வலியுறுத்தவில்லை. சம சம்பளம் பெறத் தகுதியுடையவர் ஒருவர், இது வழங்கப்படாதவிடத்து தொழில் அமைச்சுக்கோ அதன் மாவட்டக் காரியாலயத்திற்கோ முறைப்பாடு செய்யலாம். முறையிடுபவரின் பெயர் வெளியிடப்படமாட்டாது.

வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளை குடும்பத்துடன் மீள இணைக்கும் திட்டம் நத்தை வேகத்தில் நகர்வு

FAMILY REUNIFICATION OF SPOUSE & CHILDREN

1985ம் ஆண்டில் குடும்ப வகுப்பைச் சேர்ந்தவர் குடிவரவை நடைமுறைப் படுத்தும் முறையை, தொழில், வேலை வாய்ப்பு குடிவரவு ஆகியவற்றிற்கான பாராளுமன்ற உபகுழு விரிவாக ஆராய்ந்தது. இக்குழுவின்து சிபார்சின் ஓர் பகுதியை மாதிரி அப்போது குடிவரவுக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் ஏற்றுக் கொண்டார். அத்துடன், வருடாவருடம் கனடாவில் செய்யப்படும் அகதிக் கோரிக்கைகளின் எண்ணிக்கை அப்போதிருந்ததிலும் பார்க்க பன்மடங்காக அதிகரித்துள்ளது.

தற்சமயம் நடைமுறையிலுள்ள குடும்பங்களை மீள இணைத்தலைப் பார்க்குமிடத்து கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியவற்றைக் கொண்ட 'மையக் குடும்பம்' ஏற்கெனவே கனடாவிற்கு ஒன்றாக குடிவந்துவிட்டதாக ஊகித்துச் செயல்படுகின்றது. மேலதிகமான பெற்றோர் அல்லது இனத்தவர், அபூர்வமாக வாழ்க்கைத் துணை ஆகிய தூர சொந்தக்காரர் காலப்போக்கில் குடிவருவர். எப்படியாயினும், ஒவ்வொரு வருடமும் 25,000க்கும் 40,000க்குமிடையிலான அளவிற்கு, கனடாவில் அகதிக் கோரிக்கை ஏற்பது கூடியிருப்பதிலிருந்து, அதிலும் அவற்றின் பெரும் பகுதி குடும்பமாக இல்லாமல் இருப்பதினால், குடும்ப மீள இணைப்புப் பற்றிய ஊகம் பெறுமதியானதல்ல.

வழக்கமாக, கனடாவில் ஸ்பொன்ஸர் படிவங்களை நிரப்பி கனடா குடிவரவு அலுவலகங்களில் சமர்ப்பித்தே குடும்ப மீள இணைத்தல் வேலைகள் ஆரம்பிக்கப்படும். அதன் பின்பு கனடிய அரசின் செலவில் நியமிக்கப்பட்ட வைத்தியரிலேயே அது தங்கியுள்ளது. பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட குடும்பத்தவர் கனடிய அரசு அவரைப் பற்றி பாதுகாப்பு சம்பந்தமான ஒரு விசாரணை செய்யும் வரையும் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் அகதிக் கோரிக்கையாளர் விடயத்தில் துணையின் பாதுகாப்பு விடயம் பிரதான விண்ணப்பக்காரரான, கோரிக்கையாளரின் தோடு பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே துணையின் பாதுகாப்பு விசாரணை முன்பே முடிந்திருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இது நடைபெறுவதைப் பார்த்தால் அங்கேயுள்ள குடும்பத்தவர் வெகு கலபமாகவும் திரும்பத்திரும்பவும் கனடிய தூதரகத்திற்குப் பிரயாணம் செய்யும் வசதியுடையவராகவே கருதப்பட்டுள்ளது. குடும்ப மீள இணைப்பு முறை நடைபெறும் கால வரைக்கும் குடும்பத்தவரின் உடல் நலமும் பொருளாதார, சமூக, சுகாதார நிலையும் திருப்திகரமாக இருக்குமெனவும் ஊகிக்கப்பட்டுள்ளது. இவ்வகங்கள் இங்கிலாந்தின் லண்டன் நகரங்களிலுள்ள பெற்றோருவருக்கு பொருத்தமாயிருக்கலாம். ஆனால், அநேக அகதிக்

குடும்பங்களைப் பொறுத்தளவில் இது பொருந்தாது.

அபிவிருத்தியடையும் (பின்தங்கிய) நாடுகளிலிருந்து வந்த அகதிகளின் குடும்ப மீள இணைப்பு, 1985ம் ஆண்டு பாராளுமன்ற உபகுழு ஆராய்ந்தபொழுது இருந்ததிலும் பார்க்க மோசமான நிலையில் உள்ளது. இந்நாடுகளிலுள்ள தூதரக வசதிகள் குறைக்கப்பட்டு, அவற்றை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குடிவரவு வசதிகள் செய்வதற்காக அங்கு மாற்றப்பட்டுள்ளது.

கனடாவில் ஏற்கப்படும் அகதிகளின் புதிய நிலமையைச் சமாளிக்கும் பொருட்டு குடும்ப மீள இணைப்பைச் சீர்திருத்தும் முயற்சியில், ஒரு அகதியின் மீளவேலைப்பை நிரந்தர குடியுரிமை கொடுப்பதற்கு முன்பே ஆரம்பிக்கப்படுமென அறிகிறோம். ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகளினதும் பின்னடைவிலிருந்து ஏற்றுக் கொள்ளப்படுகிறவர்களினதும், குடும்ப மீளவேலைப்பு நடைமுறை

எலன் ரீர்லி

கனடிய ஐக்கிய தேவாலயம்
Ellen Turley, L.L.B.M.Div
The United Church of Canada

தமிழாக்கம்: எஸ்.சீற்றம்பலம்

ஏற்றுக் கொள்ளும் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று சொல்லப்படுகின்றது. ஒரு கனடிய குடிவரவு அலுவலகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட அகதியின் குடும்பத்துக்கு விசா கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்கும் பொருட்டு தொலைபேசி மூலம் அறிவிக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.

ஆனால் பொதுநல அமைப்புகளின் அறிக்கைகளின்படி அகதிகளுக்கான இந்த விசேட மீள இணைப்பு முறை நம்பத்தகுந்ததாக இல்லை. கனடிய குடிவரவு காரியாலயத்திலிருந்து வெளிநாட்டு விசா அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட வேண்டிய தொலைபேசி அறிவித்தல் எப்போதுமே அனுப்பப்படுவதில்லை. அத்துடன் வெளிநாட்டு விசா அதிகாரிகள் உடனே இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதுமில்லை. ஒரு அதிகாரி தனக்கு இதுபோன்ற பல முக்கியமான விடயங்கள் செய்ய வேண்டியிருக்குமென்று குறிப்பிட்டார்.

ஆபத்தான நிலையிலுள்ளோர்க்கு அமைச்சரின் அனுமதிப் பத்திரத்தின் மூலம் குடும்ப மீள இணைப்பைச் செய்யலாம் என அமைச்சர் விவாதித்தார். ஆனால் பொதுநல அமைப்புகளின் அறிக்கையின்படி ஆயிரக்கணக்கிலுள்ள பிரிக்கப்பட்ட குடும்பங்களில் இவ்வாறு தூரி

தமானமுறை ஒரு சிலவற்றிற்கே செயல்படுகின்றது. இம்முறையானது பொது நல அமைப்புகளின் அதி விசேஷ முயற்சியினாலேயே செயல்படுகின்றது போல் தோற்றுவின்றது. உதாரணமாக 1991ம் ஆண்டு, சிறீலங்காவிலிருந்து இரு பிள்ளைகள் கனடாவிலிருந்து ஒரு அகதிப் பெற்றோருடன் அவரை ஏற்கப்பட்டு ஏழு மாதங்களின் பின்பே மீள இணைக்கப்பட்டனர். ஆனால் இதுவும் ஒரு பொதுநல அமைப்பின் தொடர்பான அழுத்தத்தின் பேரிலேயே நிகழ்ந்தது. அகதிநிலை கொடுப்பதற்கான விளக்கத்தைத் துரிதப்படுத்துவதற்கும் மிக அழுத்தம் பாவிக்க வேண்டியிருந்தது. இதற்கு ஆறுமாதங்கள் எடுத்தனர்.

மேல்வாரியாகப் பார்த்தால் குடும்ப மீள இணைப்பு, அகதி வந்து கோரிக்கை விடுத்ததிலிருந்து ஒரு வருடமாவது செல்கின்றது. பொதுநல அமைப்புகள் இதை மிக விரைவானதென்றே கருதுகின்றனர். ஏதோ ஒரு வித ஆபத்தில் இருக்கின்றன எனக் கருதப்பட்ட குடும்பங்களுக்கு மாத்திரம் உடனடியாகக் குடும்ப மீள இணைப்புச் செய்வது முறையானதா எனச்சிலர் ஐயம் தெரிவித்துள்ளனர். 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் குழுவின் ஒரு அங்கத்தவர் கனடாவை கண்டித்து குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய கனடாவின் கடமை ஆபத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அப்பாலும் உள்ளது எனக் கட்டினார்.

இறுதியாக, குடும்ப மீள இணைப்பு முறையானது, யூமியின் மூலை முடுக்குகளிலுள்ள வாழ்க்கைத் துணைகளை மீள இணைக்கும் நோக்கத்தோடு வகுத்ததாகத் தோன்றவில்லை. அவை மிகச் சிக்கலானவை. வெளிநாடுகளிலுள்ள வசதியீனங்களைப் பார்க்குமிடத்து குடும்பங்களுக்குக் குறிப்பிட்ட காலத்தினுள் பாதுகாப்பளிக்க வேண்டிய சர்வதேச உடன்படிக்கை வாயிலான கடமையை கனடா செய்வதற்கான மாற்று முறைகளைத் தேட வேண்டியுள்ளது.

அகதிக் கோரிக்கையாளர்களின் விசேஷ குடும்ப நிலைமை குடிவரவாளர் போலன்றி, பெரும்பாலான அகதிகளுக்கு குடும்பத்தவர்களில் எவர் தங்கனோடு வந்திருக்க வேண்டும்; எவர் வராமல் நிற்கலாம் எனத் தெரிவு செய்யும் உரிமை கிடையாது. 'மையக் குடும்பம்' ஒன்றாக கனடா வந்து சேர்வது ஆபூர்வம். ஆயினும், கனடாவுக்கு வந்தவர்களில் ஒரு சிலராவது தங்கள் கணவன், மனைவி அல்லது பிள்ளையிலிருந்து 5 தொடக்கம் 10 வருடங்களுக்கு பிரிந்திருக்க வேண்டியிருக்கும் என நம்பியிருக்க மாட்டார். கணவன்/மனைவி

(தொடர்ச்சி 23ம் பக்கத்தில்)

கடந்த பல ஆண்டுகளாக
பல இன மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று
நகை வியாபாரத்தில் முன்னணி வகிக்கும் ஒரே இடம்
உத்தரவாதமுள்ள 22 கரட் தங்கத்தாலான
சகலவிதமான ஆபரணங்களுக்கும்
மிக நியாயமான விஸயில்
மல்லிகை மொட்டு மாலைகள், செயின்கள்,
அட்டியல், தாலிக்கொடி மற்றும் இதர தேவைகளுக்கும்
உங்களின் நகை திருத்த வேலைகளுக்கும் நாடுங்கள்

நித்தியா ஜீவலர்ஸ்

1620 Gerrard Street East, Toronto, Ont. M4L 2A5

(416) 465-5065

அழகுக்கு அழகு தருவது
அம்பிகாவின் தங்க நகைகளே!

உங்கள் சேமிப்பை
மாற்றுக் குறையா தங்கமாக்குங்கள்

மிஸிஸாகாவில்

**அம்பிகா நகை
மாளிகை லிமிரெட்
AMBIKA JEWELLERS LTD.**

25 AGNES AVE. UNIT 4A
MISSISSAUGA, ONT.
(DUNDAS & HWY10 சந்தியில்)

TEL: (416) 270-6921

நங்கையர் விரும்பும்
அற்புதமான தங்க நகைகளை
22 கரட் தங்கத்தில் பெற
நீங்கள் நாட வேண்டிய இடம்

ஸ்காபுரோவில்

**லலிதா
நகை மாளிகை**

கென்னடி சப்வே சென்றர்

LALITHA JEWELLERY LTD.

2425 EGLINTON AVE. EAST, UNIT#6A
SCARBOROUGH, ONT. M1K 5G8

TEL: (416) 757-6568

கார் நிறுத்தும் இடவசதிகளுண்டு

'விஜில்' எடுத்த தொடர்ச்சியான முயற்சியால் இரு தமிழர்களின் 'மனு நிராகரிப்பு' ரத்து!

அகதி நிலைக் கோரிக்கை நிராகரிக்கப்படுபவர்கள் விடயத்தில் 'விஜில்' (Vigil) நிறுவனம் எடுத்து வரும் நடவடிக்கைகளை அறியாதவர்கள் இருக்க முடியாது. கோரிக்கை நிராகரிக்கப்படுபவர்கள் தொகையும், நாடுகடத்தல் உத்தரவுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் தொகையும் அதிகரிக்க அதிகரிக்க, விஜில் நிறுவனத்தின் வேலைப் பளுவும் அதிகரித்தே வருகின்றது.

குடிவரவுத்துறை, வேலைவாய்ப்பு அமைச்சராக திரு.பெர்னாட் வால்கூட் நியமனம் செய்யப்பட்ட பின்னர் விஜில் நிறுவனத்தினால் அகதிநிலை மனு நிராகரிக்கப்பட்டவர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறையீடுகள் கவனிக்கப்படாது, அமைச்சரின் அலுவலகம் புதிய அணுகுமுறையினைக் கையாண்டு வந்தது. விஜில் அமைப்பின் தலைவரான எஸ்தா இஷிமுரு அவர்கள் அண்மையில் தமிழர் தக

வலில் எழுதிய கட்டுரையொன்றில் இதனை விபரமாகத் தெரிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட மனுக்களை அமைச்சரின் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம் என்றும், அந்தப் பிரதேச குடிவரவுத் திணைக்கள அலுவலகத்துக்கே அனுப்புமாறும் அமைச்ச அதிகாரிகள் விஜில் நிறுவனத்துக்கு ஆலோசனையும் வழங்கியிருந்தனர். இவைகளைக் கண்டு விஜில் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் சோர்வோ, சலிப்போ அடையவில்லை.

பதிலாக, உண்மையான அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களைச் சுட்டிக் காட்டி, தொடர்ந்தும் மனுக்களை அமைச்சரின் அலுவலகத்துக்கே அனுப்பிவந்தனர். விஜில் நிறுவனத்தினால் கடந்த 12 மாதத்துக்கும் 18 மாதங்களுக்குமிடைப்பட்ட

காலத்தில் அனுப்பப்பட்ட மீள் பரிசீலனை மனுக்களில் 14 மனுக்களுக்கான பதில்கள் அமைச்சினால் கடந்த மாதக் கடைசிப் பகுதியில் அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சிடமிருந்து 'விஜில்' நிறுவனத்துக்கு கிடைத்த தகவல்களின்படி இந்தப் 14 பேரில் இருவருக்கு மட்டும் அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். மிகுதி மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் வழங்கப்பட்ட இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் நிராகரிக்கப்பட்டவர்களிலும் பெரும்பாலானவர்கள் தமிழர்களே.

அங்கீகரிக்கப்பட்ட இருவருக்கும் முதலில் அமைச்சரின் பத்திரம் எனப்படும் Minister's Permit வழங்கப்படும். அத்துடன் நிரந்தரக் குடியிருப்பாளருக்கு விண்ணப்பிப்பதற்கான பத்திரமும் வழங்கப்படும்.



ஸ்ரீ சிவா ஜுவலறி

721 Bloor St. W, Suite 2C, Toronto, Ontario

(416) 531-4867